

விடுபுமா?

நடகம்
ஆச்சியர் : வல்லிக்கண்ணன்



கலையகம்

வி டி யு மா?

— நாடகம் —

ஆசிரியர் :

வல்லிக்கண்ணன்

கலையகம்

14-ஏ, குப்பையர் தெரு, ஜி.டி. சென்டேஷன்
விலை ரூபாய் ஒன்று.

'கலை கம்' வெளியீடு - 3

முதற் பதிப்பு
வாழ்ப்பர், 1948.

நினைவில் நிறுத்துங்கள் !

இந்த சாடகத்தின் உரிமை ஆசிரியருடையது. இதை முழு சாடகமாகவோ, அல்லது சில பகுதிகளை மட்டுமோ, நடிக்க—அல்லது வேறு வகைகளில் பிரசரம் செய்ய—விரும்புகிறவர்கள் ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும். இதன் பகுதிகளை மாற்றவோ, மார்சம் செய்யவோ யாருக்கும் உர்க்கமை கிடையாது. இதன் தன்மை களையும் தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறவர்கள் கடிதம் மூலம் அறிவிக்கலாம்.

முகவரி:
வல்லிக்கண்ணன்,
சாந்தி நிலையம்,
ராஜவல்லிபுரம்
திருநெல்வேலி. (வழி)

முத்துக்குமரன் அசைகம்,
8/99, அம்மன்கோவில் தெரு, சென்னை-1.

சிந்தனையின் கேள்வி

‘ஓளி பிறக்கட்டும்’ என்றார் கர்த்தர்.

ஓளி பிறங்கது!

இது விவீலிய வாக்கு. உலகத்திலே—இருஞ்சும் சூன்யமும் மண்டிக் கிடங்த வெளியிலே— ஓளி பிறங்கது, உயிர் பிறங்கது, எல்லாம் பிறக்கன என்று பட்டியல் தீட்ட வகை செய்த ஆரம்ப காலத் தில் வாழ்ந்த முதல் மனிதப் பிராணிகள் (அவன் ஆதாராகவும் அவன் ஏவாளாகவும் இருக்கட்டும் அல்லது, பகவனும் ஆதியுமாக இருக்குவிட்டுப் போகட்டும்... அல்லது, ஏவனே ஒரு ‘அவன்’, எவரோ ஒரு ‘அவன்’ என்றே இருக்கட்டும்) வாழ்வின் கடமையை தாங்க முடியாத வேளைகளில்— இன்பம் வறண்ட வேளைகளில்— ‘உலகம் கெட்டுப் போச்சு! என்று நெமுச்செறிக்கிருப்பார்கள் என்பது உறுதி.

இன்று கூட...

கிருஷ்ண தொடங்கி பல ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொலைந்த பிறகும் கூட—

மனிதகுலம் அறிவுப் பாகையில், எவ்வளவோ முன்னேறி, நாகரிகம் கலாசாரம் பண்பாடு முதலியன மிக ஓர்க்கொங்கி விட்டன என்ற பெருமை நிலவுகிற போது கூட, நாம் அடிக்கடி கேட்க

முத்திரது. ‘என்ன பிழைப்பு...சே, உலகம் கெட்டுப் போச்சு!?’ என்று பவர் முன்முண்ப்பதை.

மனிதன் காட்டுவிராண்டியாக வாழ்ந்த பருவத் திலும் சனி, காடு திருத்தி நாடாக்கி, அரசியல் குடுத்தி, தனித்தனி சாம்ராஜ்யங்களும் நாகரிக முறைகளும் அமைத்து, வாழ்க்கை வசதிகளை சிறுஷ்டித்துக் கொள்ள அதீத சக்தி படைத்த இயந்திரங்களை உண்டாக்கி, என்னென்னவோ செய்தாலும், பொதுவாக மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. அறிவு வளர்ச்சியும், அறிவு வளர்ச்சாதனங்களும் இருக்கின்ற போதே அறியாமையும் அறியாறாயின் ஆட்சியும் அதிகமாக வேறுஞ்சியுள்ளன உடக்கேல். வாழ்க்கைத் தேவைகளை அதிகமாக்குகிற நாகரிகமே—வாழ்க்கைத் தேவைகளை துரிதமாகப் பூர்த்தி செய்ய உதவுகிற நாகரிகமே—அகேகருக்கு வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளைக் கட்ட பெற்றுமுடியாமல் செய்து வந்திருக்கிறது...ஏருகிறது.

‘உடையவர்கள்’ ஒரு சில நாச்சு உதவுகிற போது, ‘இல்லாதவர்கள்’ என்னை நிறோவை மண்ணேறும் மன்னைப்பக் கிடக்குத் தழலும்படி நக்கவும் துணைபுரிக்கு வக்திருக்கிறது—ஏருகிறது—காலம், கலாசாரம், காசரிகம், சபுதாய அமைப்பு முறைகள், கட்டுங்கள் எல்லாமே. ‘உடையவர்’ ‘இல்லாதவர்’ என்கிற பிரிவு பொருளாதார பேதங்களினால் மட்டும் ஏற்றுவதில்லை. ‘பெருத்த பணப்பையும் சிறத்த தலையும்’ உடையவர்கள் அதிகம். இவர்கள் பொருளாதார நிலையிலே ‘உடையவர்கள்’ என்றால், அறிவு நிலையில் ‘இல்லாதவர்கள்’ என்ற கணக்கில் சௌவர். பண-

மில்லாதவர்கள், வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உகையில்லாதவர்கள், எமாற்றும் திறனில்லாதவர்கள், உழைப்பு விஷயத்திலே சேர்ம பல் இல்லாதவர்கள், திறமைக் குறைவு இல்லாதவர்கள் பலப்பலர். இவர்களிலே அறிவுடையவர்களுக்குக் குறைவில்லை. ஆகவே, திட்டவட்டமாக ‘உடையார்’ ‘இலர்’ என்று வெட்டிப் பிரித்து சிறுத்தி உலகுக்கும், வாழ்வுக்கும் விமோசனம் தேடி விட முடியாது.

அறிவு இல்லாவிட்டாலும், சிக்திக்கும் திறமில்லா விடலும், கேர்மை, துணிவு, உண்மை, ஸட்சியம் முதலிய பண்புகள் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் ஆண்தம் அமைதி முதலியன இல்லையெனினும் ஒரு ஜிலர் அதிகமான பொருள்வசதி பெற்றுவிட்டதால் பகட்டித் திரிக்கு, பம்மாத்துப் பண்ணி,—பெரிய மனுவாள்களாக பாவலாப்பண்ணி — பிறர் கண்ணிலே ‘மண்’ தாவி வாழ முடிகிறது. மன் என்ன! அறிவுக்கு இருட்டிப்பும், விழிப்பு நிலைக்கு குருட்டுத்தனமும் பூஜித்தான். இவர்களது போல் வாழ்க்கை நிலை ஏத்தனையோ பேர்கள்து வாழ்வை இருட்டாக்கி விடுகிறது. அந்த ஏத்தர்களைப் போல் படாடோப வாழ்வு வாழ வேண்டும் என்று அரிப் பெடுத்து அலைவர்கள் தான் காட்டிலே அதிகரித்து வங்கிருக்கிறார்கள் — வருகிறார்கள். அதனால் தான் வாழ்க்கைத்தரம் உயர்வில்லை.

‘ஏடன் தோட்டத்திலே இன்பம் இருப்பதை மயங்கிக் கிட்டத் ஆதிமனிதனையும் அவன் துணைவி வையும் விழிப்புறுத்த ஏந்த சைத்தான், விலக்கப்

பட்ட மரத்தின் கணியை புசிக்கும்படி அவர்களை தாண்டியது.

அவர்கள் தின்ரூர்கள். தங்களின் நீர்வாணத் தனத்தை உணர்ந்து வெட்கினூர்கள். சூழ்நிலையின் தன்மைகளையும் தவறுகளையும் கண்டு குமைந்தார்கள். அஞ்சினூர்கள்?

கதை போதும்.

இதை மம்புங்கள் என்று கான் சொல்ல வரவில்லை. ஆனால், மனிதனை ‘சிந்திக்காதே’ என்று தடித் திருக்கத்து ‘மேவிடம்’. சிந்தனையைச் சுவைத்துப் பார். சிந்தி. அதை ‘விலக்கப்பட்ட கணி’ யென ஒதுக்காதே! என்று தாண்டியது அறிவு. அறிவின் விழிப்பு — சிந்தனை — அமைதியை கெடுக்கும் சூத்தான் என்றார்கள் மற்றவர்களது அறியாமையைப் பயன்படுத்தி தாம் வாழ விரும்பிய வீணர்கள். இவ்விதம் உருவகப் படுத்தலாமல்லவா ஆதிகால மனித மூளை கண்ட கதையை?

கதை கிடக்கட்டும். வாழ்க்கையை கவனித்தால் என்ன காண முடிகிறது? ‘சிந்திக்கத் தெரிந்த பிராணிதான் மனிதன்’ என்று சொல்லிக்கொண்டாலும் கூட, எல்லோரும் சிந்தனை செய்து உண்மையை உணரக்கூடாதே என்று அஞ்சி, ஒடுக்க முயல்கிற மேவிடத்தார்களே மிகுநியாகத் திரிகின்றனர் என்கும். அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற எந்த அடிப்படை மீது பிறக்கும் கட்சிகளி லும் சரி—மேவிடத்தைப் பிடித்துக்கொள்கிறவர்கள் மற்றவர்களை இருட்டடிப்பு செய்து ஒடுக்கி விட்டு, கயலும் பேணவே முந்துகிறார்கள்! இதற்கு விதி

விலக்குகள் இல்லை என்று நான் சொல்லவில்லை.
பொதுவான நிலை இது என்று குறிக்கின்றேன்.

இத்தன்மையிலேயே காலமும், மனித வாழ்வும் உருண்டு வருவதனால் தான் 'உலகம் உருப்படவில்லை...' அது உருப்பட வேண்டும்...ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அது உருப்படும் என்று தோன்ற வில்லை' என்று சில சிந்தனையாளர்கள் முடிவுகட்டி விடுகிறார்கள். எனினும், வட்சிய வெறி மிகுங்க சிந்தனையாளர்கள் உலகப் போக்கும், வாழ்வின் தன்மையும் மாறித்தான் தீரவேண்டும் என்று கருதுகிறார்கள். காலம் இவர்களைப் பார்த்து கைக்கிறது. 'விடியவில்லை!' என்று கிரங்கிச் சமூல்கிறது உலகம். சிந்தனை ஏங்குகிறது 'விடியுமா?' என்று!

வல்லிக்கண்ணன்

சுவையான நவல்

‘மஹாரஞ்சிதம்’

ஆசிரியர்:

எஸ். எம். சந்தானம்

‘கலையகம்’ வெளியீடு 5

வீட்டு மா ?

காட்சி 1

இந்து...மேடை முழுவதும் ஒரே இருள். திட்டரன்று சிறு ஒளி வெடிக்கிறது—தீக்குச்சியின் உதவியால். தீக்குச்சிஏத்திய கை சீண்டு, ஒரு விளக்கில் சடர் கொருத்துகிறது. (அது பல வருஷங்களுக்கு முன்பு ‘ஷேட்’ விளக்கு என்ற பெயரில் தமிழ் காட்டில் உபயோகத் திலிருந்து வந்த விளக்காக இருந்தால் கலம். இல்லையெனில், வெறும் மெழுகுவர்த்தி அல்லது வேறு சிறு விளக்கு எதுவாயினும் உபயோகித்தலாம்.)

மேடையில் பிறந்த ஒளியில் தெரிவது மேஜை, காற்காலிகள், புத்தக அலமாரி முதலியன் உள்ள ஒரு அறை. சாதாரணத் தோற்றமுடையது. சுவரில் அழகிகள் படமுள்ள சில காலன்டர்கள் தொங்குகின்றன.

விளக்கேற்றி அணைத் தீக்குச்சியை கீழே போடாமல் நெளியும் புகையை பார்த்தபடி

நிற்கும் ஆசாமிக்கு முப்பது வதிலிருந்து கூற் பதுக்கள் எதுவாகவு யிருக்கலாம். சிறிது பரு மனுண தோற்றம் மீண்டும் உண்டு. வெடல்பிரேம் கண்ணுட அணிக்கி துக்கிரூர். பெரிய சால்வை உடலை மறைக்கிறது. அவர் பெயர் சுந்தரனுரீ தொழில்-முக்கியமாக ஒன்றுமில்லை !

கறுகிய குச்சியைக் கீழே போட்டுவிட்டு, மேலே பார்க்கிறூர், மோசனையில் ஆழ்ந்துள்ளவர் போல ஒரு குரல் கேட்டு திடுக்கிடுகிறூர்.

தூரல் : ஹு ஹும் ! மேலே பார்த்துப் பயணில்லை. அங்கு ஒளியில்லையே !

சுந்தரனுர் திரும்புகிறூர். சுற்று நகரவும், அவர்கிழல் மறைந்திருந்ததனால் புல்ளுகாதிருந்த ஓர்ஜும், வாசல் படியில் நிற்கும் உருவமும் தெரிகிறது. சோர்வுற்ற, பெலிக்த வாலிபன், முப்பது வயதிருக்கும். தோற்றத்தைப் பற்றி அவன் கவலைப் படாத்தனால், பைத்தியக்காரன் மாதிரி காட்சியளிக்கிறான்.

சுந்தரம் : யார் ?

அவன் : சொன்னால் தான் புரியப்போகிறதா ? யாரோ ஒரு 'நான் தான்'.

சுந்தரம் அவனை எட்டபோடுவது போல் கவனிக்கிறூர்.

அவன் : அஹ ஹு ஹுரா ! ... புரிய வில்லையா? எப்படிப் புரியும் ? எங்கிருந்து எங்கோ போகும் வாழ்க்கைப் பாதையிலே நடைபோடுகிற எவ்வளை ஒரு மனிதன்...

சுந்தரம் : (கிண்டலாக) மனிதன் தானு ! ஹம்.

அவன் : மனிதன் என்று சொல்லித் திரியும் பிராணி களிலே ஒரு பிராணி ! இப்ப சரிதானு ?

கந்தரம் : நீர் வேதாந்தியோ !

அவன் : வேலை செய்ய விரும்பாமல் வீண் பேச்சப் பேசி நாளோட்டுகிற சோய்பேறி நானல்ல.

கந்தரம் : எப்படியும் தொலையட்டும். இப்போ இங்கே.....

அவன் : இருளும் குளிரும் மிகுந்த இரவிலே இங்கு சிறு ஒளி தெரிந்தது. வந்தேன். பசிக்கு உணவு வேண்டும். படுக்க இடமும் வேண்டும் இன்று இரவுக்கு மட்டும் தான்.

கந்தரம் : ஹே! குழியிருக்கவே இடம்னு கேட்டுப் பார்க்கிறது தானே! இங்கு என்ன சத்திரம் கட்டி வச்சிருக்குதா?

அவன் : இந்த மடம் இல்லையென்றால் சந்தை மடம்! ஏன் சிறுகிறீர்கள்?

கந்தரம் : போயேன்டா பின்னே! திறந்து கிடக்கிற வீட்டிலே என்னவோ தாராளமாக நழையும் என் பார்களே, அதுமாதிரி வந்துபோட்டு.....நானு உண்ணை வெத்திலை பாக்கு வச்சுக் கூப்பிட்டேன். வீணப்பயல்!

அவன் : வார்த்தைகளை அளந்து பேசுங்கள். வீடுகளுக்கு.....

கந்தரம் : அட போடா, இவர் பெரிய இவரு! சொல்ல வந்திட்டாரு....வர வர அயோக்கியப்பயலுக பெருத்துப் போனங்க ஊரிலே.

அவன் : உண்மை! நீர் எப்படியோ அதுமாதிரித் தானே உலகமும் தென்படும் உம் கண்களுக்கு!

[சுந்தரனூர்: கோபமாக ஈர்க்கிறூர் சீ! அவன் உரக்கச் சிரித்தபடி மறைகிறான். உல்லாசமாகச் சீட்டியடித்துச் செல்லும் ஒவி வருகிறது.]

கந்தரம்: போறுக்கிப் பயலுகி இது மாதிரிப் பயல்களை பெல்லாம் விட்டு வைக்கப்படாது சம்மா. வெனும் பச் சாத்தனும் கழுதைகளை.... ஊரிலே திருட்டு அதிகமாயிட்டுதுன்னு சொன்னு, என் ஆகாதுன்னு கேட்கேன்?

[பெரியம்மா ஒருத்தி வருகிறான். அவருடைய தாய்.]

தாய்: என்ன சொல்லுதே சுந்தரம்?

கந்தரம்: ஊம்.... என்ன?.... ஒண் னுமில்லே.... இல்லை, வந்து.... வரவர சோம்பேறிகளும், ஏமாத்துக்காரனு களும் பெருத்துப் போனங்க. இவங்களை என்ன செய்யலாம்? அது பெரிய விஷயம். அதைப் பற்றி....

தாய்: ஆமா நீ யோசிக்காததும், எழுதிக் கிழிக்காததும் ஒண்னுமே யில்லை. என்ன பிரயோசனம்? நீ தான் குடத்திலே வச்ச விளக்கு மாதிரி.....

கந்தரம்: போதும் அம்மா உன் பிரசங்கம்! சே, எப்ப பார்த்தாலும் இதே தானு?

தாய்: உனக்கு நல்லதுக்குத் தானே சொல்லுதேன்.

சுந்தரம்: ஆமாமா. சொன்னே!

[வேகமாக வெளியேறுகிறார்.]



காட்சி 2

காலம் :

அதே இரவு

திருவாளர் புருஷோத்தமர் அவர்களின் உல்லாச பங்களாவில் அழகான அறை. பணக்காரர் சோம்பேறிகள் வாசஸ்தலம் எப்படி யிருக்க வேண்டுமோ. அவ்விதிக்கு சற்றும் குறையாத தோற்றுத்துடன் விளங்குகிறது. புருஷோத்தமர்—வயது நாற்பதிருக்கலாம். கொரவத் தின் சின்னமான வழுக்கைத்தலை எவக்ட்ரிக் ஒளியிலே டாலடிக்கிறது. பருமனுண ஆசாரி. எடுப்பான மீசை இருக்கிறது. சில்க் ஷர்ட் அணிந்திருக்கிறார்—வசதி மிக்க நாற்காலியில் குவியாகச் சாய்க்கு, தினப்பத்திரிகை (மாலைப் பதிப்பு) ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி மேஜை முன்பாக உள்ள நாற்காலியில் அமர்க்கு, அவர் மகள் தேவகி பூ நூல் பின்னல் வேலையில் அக்கறையாக ஆழந்திருக்கிறார்.

புருஷோத்தமர் : (மகள் பக்கம் பார்த்து) என்னம்மா இது! இரவும் பகலும் இப்படி ஊசிபும் நாலுமே கதின்து இருந்தால் கண் என்னாகும்!

[அவள் மௌனமாகச் சிரிக்குக்கொண்டே தன் வேலையை கவனிக்கிறாள்.]

புரு : தேவகி, நான் சொல்றதைக் கேளு. நேரமாச்ச, போய் படுத்துக்கொள். உம் வீணைக் கண்ணைக் கெடுத்துக்கொண்டு.....

தேவகி : நான் தான் கண்ணுடி போட்டிருக்கேனே, அப்பா! (சிரிக்கினால்)

புரு : ஆமா, குறைச்சலில்லை. பின்னொனா வெட்சணமா நீங்கள் எல்லாம் பெரியவாள் சொல்பதி கேட்டு நடந்தால் தானே. அது இந்தக் காலத்துப் பின்னொனா! உன் அண்ணன் தான் படிச்சதே பேரிசன்னு அலையுதான். சீ அவளைவிட ஒரு படி மேலே போகஜும்னு குதிக்கே... உம். உங்களைச் சொல்லி என்ன செய்ய! முதல்லேயே உங்சளைக் கண்டிச்ச வளர்த்திருந்தால், இப்ப நீங்க தங்கக் கப்பியாயிருப் பிங்க.....

தேவகி : தங்கக்கம்பியாக இருப்பதை விட, மனிதர் களாக வர்ம்பது தானே கல்லது. இல்லையாப்பா? கம்பியாக இருந்து கையாள்கிறவனின் எண்ணத்துக் கும் இஷ்டத்துக்கும் தக்கபதி வளைந்து கொடுத் துக் கஷ்டப்படுவதை விட.....

புரு : போதும் போதும்! என்னிடமே உபதேசம் பண்ண வந்தட்டா, பேரிய இவ மாதிரி! அதிகப் பிரசங்கி. அண்ணைனப் போல் தானே இருப்பா தங்கச்சியும் அவன் அலையுதான் பாரு. வட்கியம் சேலவ சினியாவரைக்கா தெருப்புமுதின்னு....

தேவகி : (குறம்புச் சிரிப்புடன்) அண்ணனுக்கு சினிய வரைக்கா பிடிக்காதே! தெருப்புமுதியிலே.....

புரு : ஓட்டப்! புத்தி கொஞ்சமானாலும் கிடையாது. வாய் மட்டுமிருக்கு வண்ணேன் தாழி மாதிரி.

இனைன் ஒருவன் உள்ளே வருகிறான். அவனுக்கு இபைத்தைந்து வயதிருக்கலாம். சலவைச் சட்டை, தைவயினுமினுப்பு ஏறிய ரொப்பு—அதை அடிக்கடி சீப்பால் ஒழுங்கு படுத்திக் கொள்ளும் பழக்கம் உண்டு—வெள்ளை மங்காத வேஷ்டி...பணக்காரன் மகன் பணத்

காரன் என்பது என்கு தெரியும். புருஷோத்தமரின் மகன் மகாராஜன் அவன்.

மகாரா : என்னயிருந்தாலும் நீங்கள் உழைப்பவர்களோ எமயங்களிலும் அசமயங்களிலும், சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும், காரணமில்லாமலும் காரணத் தோடும்—எப்படியோ, குறைவாகப் பேசுவது அழகாயில்லை. உடைவெளுக்கும் தோழர் பிரச்னையை வீரைக் கீழ்க்கொண்டு இருப்பானேன் ! தேவகி.....

தேவகி : நான் ஒண்ணும் சொல்லலே அண்டு. என்பக்கம் திருப்பிடாதே உன் பிரசங்கத்தை !

புரு : (கிண்டலாக) ஆங், அப்புறம் ? இவ்வளவுதானு இன்னுமிருக்கா ?

மகா : மற்றவர்களிடம் பேசும் போது அவர்களும் மனிதர்கள் என்கிற நினைப்பு இருக்கணும்ப்பா. புத்தியில்லை. மூனையில்லா.....

புரு : உட்காரய்யா, ராவர் ! கால் வலிக்கப் போகுது ! துறைவாள் ரொம்ப வேலை செய்து அனுத்துவந்திருப்பாக. இங்கே வேறே.....

மகா : உங்களுக்கு கேலியாகத் தானிருக்கும் !

புரு : கேலி இல்லை ஸார். ரொம்ப திருப்தியாக, மகிழ்வாக இருக்கும். மடையன் ! ரொர்பக் கண்டு விட்டான். இங்கே வந்து தானிக்கிழஞ் பிரமாதமா ! ஹே ? வேலை ஒண்ணும் செய்ய இயலாது. வீண் பேச்சுப் பேச மட்டும் படிச்சிருதுக புள்ளைக் கோறைகளைப் பாருங்கடா.....

மகா : உங்களிடம் அநாவசியமாய் பேசி என்ன பிரயோசனம் ? இந்த நேரத்தை சில தொழிலாளிகள்

முன்பு பேசிச் செலவு செய்தாலாவது அவர்களுக்கு விழிப்பு உண்டாகும். (கிளம்புகிறுன்)

புரு : பெரிய சூரு இவரு! இவரைத் தனிர் எல்லோரும் தாங்கிக்கிட்டிருக்காக. இவரு கூவி எழுப்பப்போகிற கோழியாம்! ஹே! உங்களுக் கென்ன....உழைக்க வேண்டிய அவசியமில்லை. அப்பன் கொத்து இருக்கு. அப்புறமென்ன? பேச வேண்டியது தானே! பத்து வருடத்துக்கு முன்னாலே பணக்காரன் வீட்டுப் பையன்கள் சோஷலிஸம் பேசினாங்க. இப்போ கம்யூனிஸம் பேசருங்க. இது இன்றைய பாலைன்! பேசகிறது தனிர் வேறு என்ன செய்ய முடியும் இவனுகளாலே! இல்லை, கேட்கிறேன்!

மகா : வெட்டிப் பேச்சு தான் பெருத்துப் போச்சு உலகத்திலே. நீங்க செய்வது கூட அதைத்தானே! (வேகமாக வெளியேறுகிறுன். எதிரே யாரோ வந்து மோதிலிடவே, கோபமாக) இடியட்! உனக்குக் கண் எங்கே புடதியிலா இருக்கு. குருட்டுப் பயல்! மலடயன்! (ஏசிக்கொண்டே போய்விடுகிறுன்.)

புரு : (திரும்பிப் பார்த்து) தேவகி... இருக்கியா! பேசுக் குரல் இல்லைன்னதும் நீ போய்ட்டியேரன்னு நினைச்சேன்....ஆமா, அவன் யாரிடம் அப்படி.....

[முதல் காட்சியில் வந்த ஆசாமி உள்ளே வந்து நின்று, ஏணக்கம் செலுத்தி]

அவன் : ஐயா.....

புரு : யாருடா நி! திருட்டு ராஸ்கல்.....

அவன் : எல்லோரும் திருடர்கள் அல்ல. எதிர்ப்படுகிற வனெல்லாம் திருடனுகத் தானிருக்க வேண்டு மென்று நினைப்பது தப்பு.

புரு : (கிண்டல் குரலில்) ஹாங் ! பேஷ் ! அறிவு பிரகாசிக் கத் தொடங்கிட்டுது போலிருக்கே நாட்டிலே. எல்லோரும் அற்புதமாகப் பேசக் கிளம்பியிருக்கானுகளே இன்னைக்கு ! ஊம். அப்புறம் ?

அவன் : அளப்பது என் தொழில்லை.

புரு : இங்கே கொட்டிக் கிடக்குது, மரக்காலும் படியுமிருக்கு. கொஞ்சம் அளந்து பாருங்னு யாராவது உண்கிட்டே சொன்னுகளா ? இல்லே, கேட்கிறேன் ! ஊம் ? முட்டாள் !

அவன் : அவரும் அப்படித் தானே சொல்லிவிட்டுப் போரூரு. இப்பநீங்களும் அதே மாதிரி.....

புரு : ஏ, நீ யாரு ?

அவன் : இல்லே, கவனிக்கும் போது தெரியுது — உலகத் திலே ஒவ்வொருவனும் தன்னைத்தவிர மற்றவன்ஸ்லாம் முட்டாள், மடையன் என்றுதான் நினைக்கிறேன். உலகம் பூராவுமே முட்டாள்கள் ராஜ்யமாக இருந்தால், உலகம் எப்படி உருப்படும் !

புரு : ஏல் வீணப்பயலே, வெளியே போடா !

அவன் : நான் இங்கு தங்குவதற்காக வரலே. பசிக்குது- உணவு ஏதாவது.....

புரு : பசிக்குதா ! பேசிப் பொழுது போக்குறதை விட்டு, உழைச்சப் பாடுபட்டால், ஏதாவது கிடைக்கும். போ. இங்கே நிற்காதே !

அவன் : ஜீயா, தாகத்துக்கு ஏதாவது.....

[அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேவை எழுங்கு ; நூலையும் ஊசியையும் மேஜை மீது வைத்துவிட்டுப் புறப்படுகிறது.]

புரு : தேவகி !

தேவகி : ஐயோ பாவம் ! தாகமா யிருக்குதுன்னு...

புரு : சீட்டகாரு !....பக்கத்திலே குளமிருக்கு. அங்கே போயிக் குடிப்பான்...போடா போ ! தாகம் தீர வேண்டு அந்தக் குளத்திலேயே விழுந்து சாகு. அயோக்கியப் பயல் !

அவன் : இல்லாதவன் என்ன செய்தாலும் அது அயோக்கியத்தனமாகத்தான் படும். செல்வர்கள் செய்கிற அயோக்கியத்தனங்கள் அம்பலமாவதில்லை. பணத்தின் ஒளி மற்றவர்களது கண்களைக் குருடாக்கி விடுகிறது.

புரு : இன்னும் நிற்கையா ! போடான்னு சொன்னால்....
[ஏற்காலியை விட்டு எழு முயற்சிக்கிறார்.
அவன் சிரித்துச் சொன்ன்டே போகிறான்.]

புரு : திருட்டுப் பயல்கள் பெருத்துப் போனங்க உலகத்திலே...அயோக்கிய நாய் ! பிச்சைக்காரப் பயலுக்கு இருக்கிற அகம்பாவம் !

தேவகி : அவன் பிச்சைக்காரனு அப்பா, அப்படித் தோண்ணியே !

புரு : பைத்தியமா யிருப்பான். யாராயிருந்தாலென்ன ; அவன் திருடன் தான். இப்பதான் கள்ளப் பயல்களை வேஷங்களிலே திரியுதானுக்களே. ஆளைப் பார்த்து என்ன தீர்மானிக்க முடியுது !...தேவகி வெளிக்கத்தவை நல்லாத் தாழிடச்சொல்லு. வேலைக்காரப்பய வெறுந் தடியனுப் போயிட்டான். சின்ன ஐயாவோடை கம்யூனிஸ்டுக் கொள்கை அவன் மூளையினும் வேருஞ்சி விட்டதோ என்னமோ ! அலையிருங்களே !...ஹம்.

காட்சி 3

காலம்

அதே இரவு

[சிறு வீடு. ஏழ்கூடியின் ஆட்சி எங்கும் கைவிளக்கு ஒன்று புகை கக்கி எரிகிறது. கிழவில் ஒருத்தி படுத்திருக்கிறார்கள்.]

கிழவில்: (தாஞ்சப் புலம்புகிறார்கள்) இன்னும் வரக் காணேம். ரொம்ப நேரமாச்சே.....எப்பவும் இதே எழவாப் போச்ச....ஊம் முதலாளி கரிமுடிவான் சம்பளம் கூட்டிக் கொடுக்க மாட்டேன்கிறதும், இந்தக் கரிகொல்லனுக வேலை செய்யமாட்டோம், வேலை செய்யமாட்டோம் கிறதும்....எதுக்குத் தான் இந்தப் போக்கு போகுதோ தெரியலே.சத்தம் கேட்குதே. அவன் தான் வருவான்....வேறு யாரு வரம் போரு இந்த வேலை கெட்ட வேலையிலே.

[வெளியே யிருந்து குரல்: அம்மா!... அம்மா...இங்கே யாரு மில்லையா?]

கிழவில்: (எழுந்தபடி) கொள்ளொயிலே போவான் எவன் இந்த நேரத்திலே வந்து பிராண்னை வாங்கு தான்! கந்தன் சத்தமா யில்லையே..(கதவைத் திறந்து) யாரு அது? ஆங்கி என்ன வேணும்?

[‘அவன்’ வந்து சிற்கிறார்கள்.]

அவன்: வழிப்போக்கன். ரொம்பத் தாகமாயிருக்க கம்மா. கொஞ்சம் தண்ணீர் கொடுக்க குடிக்க.

கிழவில்: தண்ணீர்க்குத் தானு பஞ்சம்! இரு அய்யா! எடுத்திட்டு வாறேன்...இப்படி உள்ளே வந்து உக்காரு.

[அவன் உள்வந்து உட்காருகிறார்கள். அவன் போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து...]

கீழவி: இந்தாப்பா குடி...இன்னம் வேணுமா?...தண்ணி தானு இல்லே! வரவர மகழுயும் காத்தும் தான் பொய்ச்சப் போச்ச. காலா காலத்திலே பயிரிட டாலும் சரியானபடி விளைச் சல் காண மாட்டேன்கு...அரிசி கிடைக்கவா செய்யுது। சாப்பாட்டுக்குக் கஷ்டம்னாலும், தண்ணிக்கா தட்டு வரப் போகுது!

அவன்: தண்ணியை குழாயிலே அடைச்ச ஊரெல்லாம் ஓடவிடுகிற பட்டனத்திலே தண்ணித் தட்டும் வருது; கட்டுப்பாடும் வருது...அதுமட்டுமா? பெரிய பெரிய பனுஷாள் வீடுகளிலே போய் தண்ணி கேட்டால், கொடுக்கவா செய்ருங்கள்!

கீழவி: ஏருகிலே வையி அந்தப் பெரிய மனுசங்களோ! நீ தான் சொல்லனும் பெரியமனுசங்கள்னு!.... கொள்ளையடிச்சஸ்ம், எமாத்தியும்—ஒன்றுமில்லை ன்னு சொன்னு, கடனை வாங்கியாவது—தாம். திமுன்னு செலவு பண்ணி உயிர் வாழுது ஒரு வாழ்வா! அவங்களுக்கு ஏழை பாழைங்க கஷ்டம் என்ன எழவைத் தெரியுது!

அவன்: அவங்க தானேம்மா சுகமா வாழ முடியுது!

கீழவி: என்ன சுகம்! அவங்களுக்கும் எவ்வளவோ கவலை, வியாதி, பயம்...யாரு தான் சுகமாயிருக்க காங்க இந்த உலகத்திலே. என்னமோ கடவுளு விட்ட வழி அவங்க அவங்களுக்கு. அன்னைக்கு எழுதினவன் கண்டா அழிச்ச எழுதப் போறுஞ்சீ இல்லையே!

அவன்: அதெல்லாம் சம்மாம்மா! அன்னைக்காவது எழுதினதாவது! கடவுளுக்கு வேறே வேலையே இல்லையா! எல்லாரும் சொல்றது தான் உண்மைன்னு சொன்னு, அந்தக் கடவுள் இப்படி

எழுதி எழுதி பைத்தியம் பிடிச்சப் போன்று வரை, மூளை குழம்பி கண்டபடி தராதரம் இல்லாமே, பொறுப்பு இல்லாமல், நேர்மையில் லாமல் எழுதி வைக்கிறுன்னு தான் அர்த்தம். அப்படியானால், அவன் அயோக்கியத்தனத்துக்கு ஈடு இந்த—புராணங்கள் சொல்லுமே, அப்படி—‘சரேரு பதினாலு லோகங்களிலும்’ கிடையவே கிடையாதுன்னு தான் எனக்குத் தோன்றுது.

கிழவிலி: ஊம். நீ என்ன செய்வே! காலம் படுத்துற பாடு உலகம் கெட்டுப் போயிட்டுது. மனுஷன் களோட புத்தியும் கெட்டுப் போச்ச. அது தான் இப்படி யெல்லாம்....

[கிழவியின் மகன் கந்தன் வருகிறுஞ் கூர்ந்து அங்கியனை கவனித்து, ஆச்சரியத்தோடு என்னவோ பேச வாயெடுக்கிறான். வழிப் போக்கன் எச்சரிக்கையாக உடுகளில் விரல் பதித்து ‘சம்மா யிரு!’ என்பது போல் சொல்ல செய்கிறான் ... கந்தன் அலுத்துக் களைத்து ‘அம்மாடி!’ என்று சுவரோரத்தில் சாய்க்கு உட்காருகிறான்.]

கிழவிலி: ஏன்ப்பா இவ்வளவு நேரம்!...காலா காவத்திலே வந்து சேர்ந்தால், உனக்கு சோத்தப் போட்டுட்டு மிச்சம் மிஞ்சாடியை எடுத்து மூடி வச்சிட்டு படுத்துத் தூங்கலாம். நீ என்னடான்னு தினங்கோறும் இதே மாதிரித் தான்....

கந்தன்: சரிசுரி, சோத்தைப் போடு. நீயும் தினங்கினம் இதே மாதிரி புலம்பிறதை விடமாட்டே உனக்கு வயசாயிட்டுது. நீ என்ன செய்வே!

கிழவிலி: ஆமா. நான் இன்னும் உனக்குப் பொங்கிப் போட்டுக்கிட்டு, கெளரவமாகக் கரவங் தன்ன

ஒடா உழைக்கிறேன் பாரு.. நீ இது தானு பேசவே! இன்னும் பேசவேயப்பா பேசவே.... கல்யாணம்து பண்ணி எவளாவது ஒருத்தி வந்து சேர்ந்தா, பெண்டாட்டியாத்தா பெரியாத்தான்னு அவ சொல்லுறபடி ஆடி....

கந்தன்: இப்ப இருக்கிற லெட்சனத்துக்கு கல்யாண எழவு தான் ஒரு குறைங்கல்லி மனிசன் அவன் பாட்டை ஒப்பேத்திட்டுப் போறதே கஷ்டமா யிருக்கு. அதிலே கால் கட்டு வேறே வேறு மாமி....சரிசரி, சோத்தைப் போடு....

அவன்: அம்மா, நான் போயிட்டு வாரேன்.

கிழவி: இந்த கேரத்திலே எங்கே போவே? ஏதாவது சாப்பிட்டு விட்டு திண்ணீயிலேயே படுத்துக்கிட. பொல பொலன்னு விடியிற சமயத்துக்கு எழுங்கிருக்கப் போயேன்.... நான் சொல்றது கிழவி பேச்சாத் தானிருக்கும். ஆன அந்தக் காலத்திலே சும்மாவா சொல்லி வச்சிட்டுப் போனே—சாமி, தெய்வம், காத்து கறுப்பு பிசாகன்னு எல்லாம்! முச்தாருக்கு முனு சந்தி; இனையாருக்கு ஏழு சந்தின்னு பேரு! எங்கே என்ன இருக்குமோ யாரு கண்டா? யாமம் சாமம்து இல்லாமே கண்டபடி அலையப்படாது.... (கந்தனிடம்) யாரோ ஊர்வழி போறவன். தவிக்குது, தண்ணி வேறும்து வந்தான். ஐயோ பாவம், சாப்பிட்டு விட்டுப் போட்டிமே....

கந்தன்: உம் உம், சாப்பிடட்டுமே!...இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்க ஜியா.

[ரகசியமாக கைகை வேறு செய்கிறான்.]

அவன்: உங்களுக் கெதுக்கு வீண் சிரமம்...

கந்தன்: சிரமம் ஒன்னுமில்லே.

கிழவில் பசிக்கிறவங்களுக்கு சோறு போவதூ சிரமம்!

[தட்டுகள் எடுத்து வைத்து, சோறு போடு கிறுள். உப்பு, மோர், ஏனுமிக்கங்காயெல்லாம் பரிமாறுகிறுள்.]

அவன்: எல்லாரும் உங்களைப் போலவா நினைக்கிறான்களே? மனிதத் தன்மை வரவர வறண்டு வருதே! ஏதோ அத்திப்புத்த மாதிரி அங்கே, இங்கே உங்களை மாதிரி நல்ல மனிசங்க உண்டு.

கந்தன்: பணக்காரன்களும், அவங்க மாதிரி ஜம்பமா வாழுணும்னு நினைக்கிறவங்களும் செய்கிற அநியாயங்களையும், படாடோபங்களையும் பார்த்தால், நல்லவனு வாழ்றது தப்புன்னு தான் தோனுது. எத்தனுக பெருத்துப் போயிட்டானுக ஜயா. இவங்களோட எத்துவாளித்தனம் என்ன சொல்லுது? கீழும் அயோக்கியனாகு. நல்லவனு யிராதேன்னு தூண்டுது!

அவன்: தூண்டும் தூண்டும்! எல்லவன்னுலே இந்தக் காலத்திலே ஏமாற அருகதையானவன், எத்து வாளித்தனங்களுக்கு உள்ளாக வேண்டிய பலியாடு, ஏமாற்றப்பட வேண்டியவன்னு தான் அர்த்தம்.

கிழவில்: உருப்பட்டது போ உங்க மாதிரி ஏழெட்டுப் பேரு இருந்தாப் போதும்!

கந்தன்: காலம் வராமலா போகும்! எத்தனுக எத்தனை நாளைக்குத் தான் கடைபரப்பி பிரமாதமா வாழ முடியும்? எல்லாரும் எப்பவும் தூங்கிக்கொண்டா இருப்பாங்க?

அவன்: அளவுக்கு அதிகமான காலமாகியும் கூட இன்னும் தூங்கத் தானே செய்ருங்க, விடிவு

காலம் வருமாங்கிற விஷயமே சந்தேகத்துக் கிடமாக... ...

கிழவி: பேச்ச தான் ஈடுகே தவிர, சாப்பாடு முடிஞ்ச பாடாக் காணோம். பேசாமஸ் சாப்பிடுங்க. பிறகு சேர்த்து வச்சுப் பேசுங்க...நீராகாரம் எடுத்திட்டு வாரேன்.

[உள்ளே போகிறான்]

அவன்: என்ன, எப்படி யிருக்கு நிலைமை?

கந்தன்: மோசமாயிட்டு தான் வருது. நாளைக்கு சாயங் காலம் முதலாளி புருஷோத்தமர் தொழிலாளி களுக்கு பிரசங்கம் பண்ணப் போரூராம்.

அவன்: என்ன சொல்லுவாரு தெரியாதா! இவரென்ன கிறிஸ்து பெருமானின் வாரிசா யலைப் பிரசங்கம்னு முத்துகள் உதிர்க்க! ஊம், அப்புறம்?

கந்தன்: ந மனவங்க தான் பல மாதிரியாக இருக்கானுக. வெறும் செம்மறியாட்டு மந்தை மாதிரி! எட்டி போசிக்க வேணும்? அவனவன் போசிச்சுப் பார்த்தால்லே....

அவன்: அது தானே கிடையாது நம்மவர்களிடம். ஒவ் வெராவுரும் கிந்திச்சால் தான் உண்மைக்கு உரிய மதிப்பு என்றே கிடைத்திருக்குமே...சரி, பிறகு பேசிக் கொள்ளலாம்.

[கிழவி வருகிறான். டம்ளர்களை அவர்கள் பக்கத்தில் வைக்கிறான்.]

கிழவி: ஜயா, நியே சொல்லு நான் சொல்றது நியாயமா வில்லையான்னு. எனக்கும் வயசாயிட்டுது. வேலை செய்ய முடியலே. அவனுக்கும் வயச வருதா, போகுதா? உடனெத்தவங்களுக் கெல்லாம் கல்யாணமாகி, புள்ளையும் குட்டியுமா... ...

கந்தன்: அவரிடம் இதெல்லாம் எதுக்கு! உன்னாலே வேலை செய்ய முடியலேன்று படுத்துத் தாங்கு, பணம் இருக்கிறபோது கிளப்பிலே வாங்கிச் சாப்பிடலாம். அது ஏன்! நானே சமைச்ச சாப்பாடு போட முடியும்னு எத்தனை தடவை சொல்லியாச்சு. நீ திரும்பத் திரும்ப... ...

கிழவி: எல்லாரையும் போல நம்ம வீடும் சந்தோஷமா, கலகலப்பா யிருக்கனும்னு ஆசைப் படுவது தப்பா?

கந்தன்: உள்ள சந்தோஷம் போதும். சந்தோஷம் அடையலாம்னு ஆசைப்பட்டு, சனியனை விலை கொடுத்து வாக்கச் சொல்லுதே! அல்ப ஆசைக்கு ஆளாகி, யோசியாமலே காரியங்களைச் செய்து செய்து தான், நம்மவங்க வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

கிழவி: எல்லாரும் மூளையில்லாதவங்க. நீ மட்டும் தான் புத்திசாலி! பேச்சைப் பாரேன்.

வழிப் போக்கன்: வீணைக ஏனம்மா சண்டை! கல்யாணம் வாழ்க்கையின் தேவை தான்னாலும், வசதிகள் இல்லாத போது வீணைக அவதிக்கு உள்ளரக்கும் காரியமும் கூட. தெரியுதா? பொருளாதாச நிலையும், வாழ்க்கைத் தரமும் மோசமாக இருக்கிறபோது... ...உன்னிடம் இப்படிப் பேசினால், உனக்கு விளங்கவா போகுது!...ஹ ஹ ஹ!

கிழவி: நான் கிழவி. என் வார்த்தை உங்களுக்கு ஏற்கலே. நீங்க பேசிறது எனக்குப் புரியவே இல்லை. எல்லாம் விதி, காலம், கடவுள்னு எது தலையிலாவது பழியைப் போட்டுட்டு, சிவ னேன்னு கிடக்கேன். சிவனிருக்க வரைக்கும் உழைக்கது. செத்துக் கிடந்தால், தூக்கிப்

போய் சுடுறதுக்கு ஆள் வராமலா போகும்
குறு டெட்ட பின்னையைப் பெத்தவளுக்கு ஆசை
கள் எதுக்கு !

கந்தன்: ஆரம்பிச்சிட்டியா உன் புராணத்தை ! சரி
தான்.

[வேகமாக எழுங்கு, தண்ணீர்ச் செம்புடன்
கை கழுவப் போகிறுன். அங்சியனும் பின்
செல்கிறுன்.]

கிழவி: யாரைச் சொல்லதுக் கிருக்கு ! நம்ம தலை
யெழுத்து !

காட்சி 4

காலம் அதே இரவு எட்டரைமணிக்குமேல்

[சாதாரண அறை. கலைஞர் கழகக் கூட்டும்
கடைபெறுகிறது. ஏழட்டிப் பேர்கள் தான்
கூடியிருப்பர்கள். அதிகமில்லை. சுந்தரானுரீ
தலைமை வகிக்கிறார். மகாராஜன் நின்றபடி
பேசிக்கொண்டிருக்கிறார்.]

மகாராஜன்: ஆகையினால் தோழர்களே, மக்களின் பண்
பாட்டிலே, நாட்டின் சகல நிலைகளிலுமே புதிய
தோர் வேகம் பொங்கிப் பாய வேண்டும். மக்க
ளின் செயலிலே, அவர்கள் எண்ணத்திலே
எண்ணங்களை உருவாக்கும் ஏட்டுக்காரர்கள் தீட்டு
கிற கதை கட்டுரைகளிலே, நாட்டுக்கு வழிகாட்டும்
தலைவர்களின் திட்டங்களிலே புதுமையும் திவிர
மூம் வேண்டும். உழைப்போர் ஓய்வு அதிகம்
பெற வேண்டும். அப்பொழுது தான் வாழ்விலே
இன்பம் கரணமுடியும்.

[உட்காருகிறோன். சிலர் கைதட்டுகிறார்கள்.
தலைவர் ஏழுகிறார்.]

சுந்தரரூர்: (வெல் பிரேம் கண்ணுடியைக் கழுட்டி
துண்டால் துடைத்து மாட்டிக் கொண்டு அஹும்...
ஹஹும்...தோழர்களே, மனி த வர்க்கத்தின்
மாண்புறு பிரதிநிதிகளே...ஹஹும்...உயிர்க்குலத்
தின் உயர்படியாக் மனிதனினத்தின் உத்தார்
களே...வணக்கம் ஹஹும். முதலில் நீங்கள்
என்னை இக் கூட்டத்திற்கு தலைவராகத் தேர்ந்
தெடுத்ததற்கு உரிய என்றியை உங்களுக்கு நான்
தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தபடியாக,
அஹும்...ஹும்...இங்கு பேசிய தோழர்களின்
அறிவுசால் அன்புரைகளுக்காக அவர்களுக்கு
உரிய பாராட்டுதல்களை வழங்குகிறேன். அறிவின்
சடர் கனமும் உள்ளத்தாகிய தோழர் மகா
ராஜன் அருமையாக, அற்புதமாக, பிரமாதமான
எண்ணங்களை எடுத்துச் சொன்னார். இத்தகைய
அறிவின் பொறிகள் இந்த அறையினுள் மட்டும்
கிடந்து விடுவது போதாது. திக்கெட்டும் பரவ
வேண்டும். நாட்டிலே நிலவுகிற இருள் தொலைய
வேண்டுமானால்... ...

[முன் காட்சிகளில் வந்த வழிப்போக்கன்—
அவன் நுழைகிறான்.]

அவன்: இருள் தொலைய வேண்டுமொனால், உங்களைப்
போன்ற வீண்பேச்சுக்காரர்கள், சலவைச்
சட்டையணிக்கு உழையாமலே திரிய விரும்புகிற
சோம்பேறிகள், கலை, இலக்கியம், அரசியல் அது
இது என்று அளந்து கொண்டு, பயதுள்ள
உழைப்பு எதுவும் புரியாமல் வெட்டிவேலைகள்
செய்வதோடு மற்றவர்களையும் உருப்பட விடா

மல் அடிக்கிற உத்தமர்கள் எல்லோரும் உண்மை பாகவே உழைத்தாக வேண்டும்.

சுந்தரனார்: (கோபமாக) இவனையார் உள்ளே விட்டது? சிலர்: யாரிது?...யாருடா இவன்!...பைத்தியமோ?

அவன்: பொழுது போக்குக்காகப் பொன்மொழிகள் உதிர்ப்போரும், பிரசங்கம் புரிவோரும், இத் தகைய வேலையை பாதினாகக் கொள்கிற பணக்காரன் மகன் பணக்காரர்களும் உண்மையிலேயே மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுகிறவர்கள் தானு என்று கேட்கிறேன்.

சுந்தரனார்: யாரடா நி?

மகாராஜன்: பைத்தியம்! இடியட்!

வேறு சிலர்: ஷட் அப்! ...எய் வெளியே போ...

அவன்: யார் சொன்னால் என்ன; சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா? இதை உங்களால் உணர முடிகிறதா இல்லையா? உண்மையை வரவேற்கத் தெம்பில்லாமல், உண்மையைக் கண்டு சிறி வெறியர்களாகிற பெரும்பாலோரைப் போலவே, சிங்களும்—அறிவின் பிழம்புகள், அக்கினிக் குஞ்சுகள், சிந்தனையின் தீவட்டிகள் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளத் தயங்காத நிங்களும்... ...

எல்லோரும்: அயோக்கியன்!...

ஓவ்வொருவராக: மடையன்! முட்டாள்!...வீணப் பயல்.

மகாரா: இடியட், கெட் அவட்...

சுந்தரனார்: காலிப் பயல்! கல்தாக் கொடுத்து வெளியே தள்ள ஆலும்... ...

அவன்: கத்துங்கள், கதறுங்கள், கர்ஜியுங்கள்! உண்மை களுக்கு பகட்டான பட்டாடைகள் போட்டு மூடி விட்டு, உண்மையைத் தொழும் பக்தர்கள் நாங்கள் என்று பம்மாத்துப் பண்ணுங்கள். அது தான் நின்கள் பூஜிக்கிற கலை! அஹ் ஹஹ் ஹா...ஹ் ஹஹ் ஹா!

[உரக்கச் சிரித்தபடி வெளியேறகிறன்.]

ஒருவர்: யாரு இவன்? ஆங்?

வேறேருவர்: எவ்வே ஒரு ஓலை!

முன்றுமவர்: பைத்தியம் தான். அதைப் பத்தி சுந்தே கமே கிடையாது.

சுந்தரனார்: அயோக்கியன். திருட்டுப் பயலாக இருப் பான்.

மகாரா: இல்லாதவன் தான் திருடன் என்று ஒருவர் அழகாகச் சொன்னார். இல்லாதவர்கள் பெருத்த சமுதாயத்திலே திருடர்கள் மலிந்து போவதிலும் வியப்பில்லை தான்!

ஒருவர்: இருக்கிறவர்கள்—அல்லது ‘உடையவர்கள்’— எவ்வளவு பேர் திருடராக இல்லை? இவர்கள் தங்கள் திருட்டை கெளரவும், செல்வாக்கு, அந்தஸ்து முதலியவைகளினால் மறைத்து விட முடிகிறது. இல்லாதவர்கள் எல்லோருமே திருடர்கள் என்று முடிவு கட்டலாமா? இப்போ வந்தானே அவன் இல்லாதவனுக எனக்குத் தோன்றவில்லை. அறிவுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் குறைவில்லை அவனிடம்!

மகாரா: ஏது! கண்டதும் காதலோ! மிஸ்டர் பாஸ்கரன், பேஷ!

பாஸ்கரன்: இப்படிப் பேசுவது தான் அறிவுடைமோ! அறிவு உமக்கும் நீர் சர்டிபிகேட் கொடுக்கிற ஒருசிலருக்கும் தான் இருக்கும், மற்றவர்களிடம் சிறையைக் கண்டால் அதைப் பாராட்டக் கூடாது—இது தானே உமது போதனை? இல்லையா!

மகாரா: ஷ்ட் அப்!

பாஸ்: உலகத்தையே உய்விக்க வந்த உத்தம அவதாரம் மாதிரிப் பேசிய தோழரே!

மகாரா: சிறுத்து! வெளியே போ... ...

பாஸ்: ரொம்ப சுக்தோஷம். (போகிறுன்)

காட்சி 5

காலம் அதேஇரவு பத்துமணி

அழகாக, சுத்தமாக, ஒழுங்காகப் பாதுகாக்கப்பட்ட ஒரு அறை. ஒரு மேஜை, இரண்டு காற்காலிகள், புத்தக அலமாரி முதலியன் உள்ளன.

யார் வகுகையையோ எதிர்ப்பார்த்திருக்கிறேன் ஒரு வாலிபன். உல்லாசமாக விவில் அடிக்கும் சுத்தம் வெளியே கேட்கிறது. ‘வழிப்போக்கன்’ வருகிறுன். அவன் பெயர் தாமோதரன்.

தாமோதரன்: ஹல்லோ! சோழு, நீ வந்து ரொம்ப கேரமாச்சோ?

சோழு: இல்லை இல்லை. கால் மணி நேரத்துக்கு முன் ஞாலே தான் வந்தேன். என்ன தாமோதர், என்ன வேஷமிது! பைத்தியக்காரன் மாதிரி... ...

தாமோ: பைத்தியம், முட்டாள், இடியட் — இப்படித் தான் பலபேரு எனக்கு பட்டம் கொடுத்தார்கள். நீடிம் அந்தத் திருக்கூட்டத்திலே தான் பேசப் போகிறியாக்கும்!

சோமு: நான் எந்தக் கூட்டத்திலும் சேரலே. ஆமா, இது ஏன் இப்படித் திரிகிறே நீ?

தாமோ: சம்மா ஜாலியாகத் தான்! (நாற்காலியில் உட்காருகிறுன்.)

சோமு: என்ன ஜாலியோ எனக்குப் புரியலே.

தாமோ: உனக்குப் புரியாது சோமு, உனக்குப் புரி யாது. மற்றவர்களைப் போல நானும் மடிப்பு கலையாத சட்டையும், குட்டிகுராப் பவுடரும், கண்ணூடியும் ஹேராயில் வாசனையுமாக அலைவதானால் எனக்கும் எவ்வளவோ விஷயங்கள் புரியாது, தெரிஞ்சதா?

சோமு: என்னத்தைத் தெரியுது! உன்னையே எனக்குப் புரியலே, தாமோதர்.

தாமோ: எப்படிப் புரியும்! ஹ ஹ ஹ!

சோமு: மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்றே கில சமயம் நீ காரியங்கள் செய்வதாகத் தோனுது. அப்படித்தானு?

தாமோ: இருக்கலாம்! யார் கண்டது? எனக்கே எவ்வளவோ விஷயங்கள் புரியலே.

சோமு: உனக்கு உன்னையே புரிந்துகொள்ள முடிவு தில்லை. இது தான் என் கருத்து.

தாமோ: ஓ!

சோமு: புதிராக வாழ முயல்வது தான் மேதையின் வட்சணம் என்று நீ நினைக்கிறேயோ! அல்லது, உன்னை நீயே மகா மேதை என்று மதித்துக்

கொண்டு பைத்தியமாக நடிக்கிறுயோ, தெரிய வில்லை.

தாமோ: ஹஸ்தனத்துக்கும் மேதைக்கும் ரொம்ப உறவு என்று தானே வாழ்வு சொல்லுகிறது!

சோமு: ஹஸ்கள் எல்லோருமே மேதாவிகளாகி விட முடியாது. மேதைகளாக நடிக்க முயல்கிறவர்களையும் திறமைசாலிகள் என்று ஒப்புக்கொண்டு விட இயலாது.

தாமோ: பளா பளா! உம், அப்புறம்?

சோமு: நீ இப்படி அலைவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கலே.

தாமோ: மற்றவர்கள் எண்ணெப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நான் கவலைப் படுவதில்லை.

சோமு: நீ அறிவாளியாக இருக்கலாம், தாமு. ஆனால், உலகத்தோடு ஒட்டி வாழ்த் தெரியாதவன், எவ்வளவு படித்துத் தான் என்ன பிரயோஜனம்?

தாமோ: நான் போதனைகளை விரும்புவதில்லை. அது தான் உனக்குத் தெரியுமே!

சோமு: மற்றவர்களுக்கு போதிப்பதை மட்டும் விரும்புவாயாக்கும்?

தாமோ: அது என் தொழில் அல்ல. போதனைகள் புரிவதும், தம்மை மறந்து பிறரூக்கு உபதேசிப் பதும் பிரசங்கிகள், தலைவராக விரும்புகிறவர்கள், அறிஞர் என்று பட்டம் பெற ஆசைப்படுகிறவர்கள் செய்கிற வேலைகள். எனக்குச் சரி என்று பட்டதை எடுத்துச் சொல்ல விரும்புகிறவன் நான். உண்மை எனது லட்சியம். உயிர்க்குல உயர்வு என் கனவு. வஞ்சகம், சூழ்ச்சி, பொருமை, குள்ளாநரித்தனம், இழிதகைமைகள்

அனைத்துக்கும் சாவுமணி அடித்து, சமாதி கட்ட வேணும் என்பது என் ஏக்கம். சிந்தனைத் தீப் பொறி எங்கும் பரவ வேண்டும் என்பது என் துடிப்பு. மக்கள் மனிதராக வாழ வேண்டும், வாழ வசதிகள் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்பது என் ஆசை. வாழ்விலே விடிவு பிரக்க வேண்டும்; விடியுமா என்பது என் வேதனை.

சோமு: அதற்கு பைத்தியம் மாதிரி அலைவது தான் வழியாக்கும்?

தாமோ: கால இருளிடையே வாழ்வென்னும் குறுகிய தடத்தில் அடிவைத்து அல்லாடும் போதே உய் வக்கு உயர்வுக்கு மகிழ்வுக்கு வழி ஏதேனும் உண்டா என்று தேடித் திரியும் வழிப்பேரக்கண் நான். மக்களின் வாழ்வு நெறிஞ்சி மூன் சேர்ந்த ஒற்றையடிப் பாதையாக இருப்பது கூடாது; மனோகரமான ராஜபாட்டையாக, கு ஞ மை நிறைந்த சாலையாக மினிர வேண்டும் என்று ஆசை கொண்டு சிந்தித்து, உழைத்து, வழி தேடி வாழ்ந்த லட்சியவாதிகளின் வரிசையிலே நானும் சேர முடியுமா என்ற ஏக்கம் தான் எனக்கு.

சோமு: அதற்காக?

தாமோ: மக்களின் தன்மைகளையும் தவறுகளையும் அறி வதற்கு, அவர்களிடையே இப்படித் திரிய விரும்பு கிறேன்.

சோமு: விசித்திரமான வழி தான்! எல்லோறையும் போல் வாழ்வதை விட, இதில் என்ன தான் அற்புதம் காண்கிறோ தெரியவில்லை.

தாமோ: ‘தேடிச் சோறு நிதம் தின்று, விசிதைக் கதைகள் பல பேசிப் பின் செத்து மடியும் வேடிக்கை மனிதரைப் போல’, ஆயிரத்தோடு ஆயிரத்து ஒண்ணுவது ஆசாமியாக வாழ்வதில்

தான் என்ன அற்புதமும் இனிமையும் வந்து சிடப் போகிறது! வெள்ளத்தோடு வெள்ளமாய், சமூக ஒட்டம் இழுத்துச் செல்கிறபடி, அடிபட்டு ஒடுகிறதை விட, எதிர் ஆறு நின்தி அம முயற்சியில் வேயே மூந்தி விட்டாலும் கூட, அம் முயற்சியில் கிட்டுகிற இன்பம் பெரிது.

சோழு: என்னவோ தாமோதர், உன் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. புரியவுமில்லை.

தாமோ: அதனால் நம்மைப்பற்றி அதிகம் பேசாமல் இருப்பது கல்லது. உம், வேறே என்ன விஷயம்?

சோழு: விஷயங்கள் தெரியவேணும்னு பேப்பர் வாங்கிப் படியேன்!

தாமோ: பேப்பர் படிக்கிறவங்களும் ‘இன்னையப் பேப்பரைப் பார்த்தேனா? அதிலே அப்படி, இப்படி’ என்று பேசத் தானே தவிக்கிறார்கள். அதனாலே பேப்பர் படியாமலே படித்தவாளிட மிருந்து தெரிந்து கொள்ளலாமேன்னு பார்த்தேன். ஊம், படிக்க வேண்டியது தான் என்கிறுயாக்கும்! ஸேரி போவது!... உம், வேறே?

சோழு: நானைக்கு முதலாளி புருஷோத்தமர் இரமாத மாகப் பேசப் போகிறாம்.

தாமோ: பொதுக் கூட்டமா?

சோழு: பொதுக் கூட்டம் நு தான் சொல்லனும். அவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகளின் ஆட்கள் குராவும் கூடினுலுமே பெரிய கூட்டம் ஆகிவிடும்.

தாமோ: இப்போ ஏன் இப்படிப் பிரமாதமாப் பேசப் போகிறாம்?

சோழு: எதாவது ஸ்திரைக், கிரைக்குன்னு யாராவது கிளப்பி விட்டிருப்பான்! அதுவுமில்லாம், அவருக்கு தான் ஒரு தலைவராக வேணும்னு ஆசை.

தூமோ! ஒகோ! அதன்லே சம்மா இருப்பானேன்,
பிரசங்கமாரிகள் பொழிந்து தள்ளலாமே என்று
கிளம்பிவிட்டாராக்கும்! பளா பளா!



காட்சி 6

அதே இரவு. மணி பதினெண் து.

முதலாளி புகுவோத்தமரின் தனி அறை-
ஆட்மபர அவங்காரங்களுக்குச் சூரைவில்லை.
மின்சார விசிறி சமூன்று கொண்டிருக்கிறது.
புகுவோத்தமர் ஈவிச்சேரில் சாம்ப்திக்கிறார்.

ஒரு ஸ்திரி, யுவதி ஒருத்தியை அழைத்துக்
கொண்டு வருகிறார்.

ஸ்திரி: ஜானகி, இவங்க தான் ஏசமான்... ஏசமான், கான்
சொன்னபடி... (அர்த்தம் நிறைந்த பார்வை பார்த்
துச் சிரிக்கிறார்.)

[தலைகுளிக்கு சின்ற ஜானகியை 'பஜிக்கன்க
ளால் விழுங்குகிறார் முதலாளி!']

புரு: எந்தப் பாதை வழியாக வந்தே? பின் பக்கமாகத்
தானே? யார் கண்ணிலையும் பட்டியே?

ஸ்திரி: அதெல்லாம்பனக்குத் தெரியாதுங்களா? கண்ணே
இமை காக்கிற மாரிதி...

புரு: சரி சரி... அப்பநீ போறியா? இந்தா... (பக்கத்து
மேஜை மேல் கிடந்த மணிப்பர்களை எடுத்துத்
திறந்து, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து
அவளிடம் கொடுக்கிறார்.)

ஸ்திரி: நான் வாழேறவுங்க... ஜானகி! (கண்ணைச் சிபிட்டி
விட்டு சிரித்தபடி வெளியேறுகிறார்.)

புரு: ஜானகியா உன் பேரு? அழகாகத் தானிருக்கு
அந்தக் கதவைத் தொப்பாள் போடு கண்ணு!

(ஜானகி மெதுக்கட ஈடுத் போய், கதவு வைத்து விட்டுத் திரும்புகிறார்கள்)

ஷரு: என் ஜானகி சம்மா நிற்கிறே? என்னமாவது பேசு! கொஞ்சம் கிரி...கிரி புள்ளே!...உம், அப்படித் தான். (எழுந்து அவள் கையைப் பற்றி இழுத்து, சோபாவுக்கு அழைத்துச் செல்கிறார். அவளை உட்கரர வைத்து, இடித்துக் கொண்டு தானும், உட்கார்கிறார். அவர் கண்களும் கைகளும் அவள் யேல் விளையாடுகின்றன) ஜானகி...ஜானகி...நீ என்ன பேசாமடந்தையா?

ஜானகி: அம்?

ஷரு: வெட்டப் படுறியா? ஹஹ...உன் முகம் ரோசாப்பு. மாதிரி இருக்குதே. இல்லை யில்லை! உன் உதடு ரோசாப்பு; முகம் தாமரைப்பு; கண்ணம் கற்கண்டு; நியே மல்கோவா மாம்பழும் தான்.

ஜானகி: என்னைக் கடிச்சுத் தின்னுடீங்க போவிருக்கே!

ஷரு: ஹஹ! இனிச்சுக் கிடக்கு உன் பேச்சு...ஹஹ, சொகுசுக் குட்டி...லட்டுன்னு லட்டுத் தான்.

[ஜானகி யயக்கும் பார்வை ஏறிந்து மகிழ்ச்சிறார்கள்.]

ஷரு: நீ இருப்பது இத்தனைாள் தெரியாமல் போச்சே தாயி சொன்னு. இதுமாதிரி அழகான பொன்னு. ஆனால், ஜூயோ பாவம், ரொம்பக் கஷ்டப்படுது அப்பணன்னு. யாருமே கஷ்டப்படக் கூடாது. அதிலும் உன்னை மாதிரி ஜோரான சுந்தரிகள் கஷ்டப்படவே கூடாது. நம்ம கிட்டே இருக்கிற பணம் உன்னை மாதிரி அழகு சுந்தரிகளுக்கு உபயோகப்பட இல்லாமல்போனா, வேறு எதுக்கு இருக்கு? ஹஹ...

ஜானகி: உங்க தயவு!

ஷரு: தயவுக்கு என்ன பஞ்சம்? நிறையக் கிடைக்கும...

-ஆனகி: நீங்க தான் குபேரனும் மன்மதனும் சேர்ந்த சொருபனூச்சே... (மயக்கும் சிரிப்பும், கண் சிமிடும்)

புரு: ஹஹ, என்ன ஷோக்காப் பேசாரே! ஜோர்... அடுத்த தடவை வரும்போது நீ அருமையான பட்டும் புடவை கட்டி பிருக்கலும். தங்கச்சிலை மாதிரி யுள்ள நீ தரித்திரம் பிடிச்ச கைத்தறிப் புடவையாகட்டுவது?

-ஆனகி: நீங்க மனச வச்சால்....

புரு: நம்மபாலிவி உனக்குத் தெரியாது போலிருக்கு!... எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்? நீ புதுச்தானே!... டம்ப வாழ்வு வாழ்கிற ஸ்டாருக், அவமாதிரி ஆஞ்சக பணத்தோடு பணமாய் போய் சேரக்கூடாது நம்ம பணம்! ஒரு ஸ்டாரின் பணம் பையை கடக் கொஞ்சம் கனக்கும்படி உதவுகிறதை விட, உன்னை மாதிரி அழகு சுந்தரிகள் ஒன்பது, பத்துப் பேருக்கு—தேவை அதிகம் இருக்கிறவங்களுக்கு—பிரயோசனப்பட்டுமே. ஒரே இடத்திலே போயி பணம் முடங்கிக் கிடக்கிறதை விட, பல மூலைகளிலும் புரண்டு புழங்கினால்தானே பணத்துக்கு மதிப்பு! இல்லையா?

-ஆனகி: ஊம். பின்னே!

புரு: என் குணமும் பாலிவியும் உன் கூட வந்தாலே தாயி, அவனுக்கு எல்லத் தெரியும்... அடா அடா அடா! உன் சிரிப்பும், உன் முகமும், உன் மூக்கும் முழியும்!... அழகு அழகு... அநியாய அழகு! ஆன் அப்படியே கொல்லுதே, என் கண்ணு!

[அறையில் ஓளி குறைந்து, நீலசிறம் பரவி, அதவும் தேய்க்கு இருள் படிகிறது.]

காட்சி 7

மதுநாள்.

மாலை.

உழைப்போரின் கட்டம்.

மேடைமீத முதலாளி புருஷோத்தம்ரும், அவர் மன் தேவகியும், வேரெரு பெரிய மனிதரும் சாந்தாலிகளில் அமர்க்கிருக்கிறார்கள். மேஜை மீது சில தாள்கள், ஸோடாபாட்டில் முஷவியன. பேசி சின்ற முதலாளி மேலும் நொடர்கிறார், திரை விவகும்போது.

எதிரிலும் பக்கங்களிலும் ஜனங்கள்—உட்கார்க்கும் நின்றும் காட்சியளிக்கிறார்கள்.

ஏரு: ஆகவே! நான் என்ன சொல்லுறேன்—உழைப்ப வர்கள் எவ்வளவு முக்கியமோ, அதுமாதிரித் தான் உழைப்பவர்களை ஆதரிக்கக் கூடியவங்களும் முக்கியம். ஒரு கதை உண்டுமே. உங்களுக்குத் தெரியாதா? உடலிலே உள்ள அவயவங்களைல்லாம் நான் தான் முக்கியம், நீ தான் முக்கியம் என்று சண்டை போட்டுதாம். கை, காலு, வாயி, முக்கு எல்லாம் தான். வேலைநிறுத்தம் செய்தனவாம். ஏன்? ‘வயிறு ஒரு வேலையும் செய்ந்து கிடையாது. ஆனாலும், அதுக்காக நாம் ருசிகரமான உணவுகளை உள்ளே அனுப்பி வைக்க வேண்டியிருக்கு. இது அநியாயம். இனிமேல் நாம் அப்படிச் செய்யப் படாது. வேலைநிறுத்தம் செய்!’ என்றனவாம். ஒத்துழைக்காமல் போனதினுலே என்ன ஆச்சு? வயிற்றிலே ஆகாரம் போய்ச் சேரலே. உடலின் அவயவங்களுக்குத் தேவையான சக்தி பிறக்க வழி யில்லை. இது மாதிரித் தான்! சமூகம்—நாடு—என்கிற தேகத்தில் ஒவ்வொரு இனமும் முக்கியம் தான். தெரியுதா? முதலாளி வயிறு மாதிரி. நீங்கள்ளாம்—பல துறைகளிலும் உழைப்பவங்களை எல்லாக்—கையி, காலு, வாயி, கண்ணு, காலு,

முக்கு இதுக மாதிரி. ஒண்ணேடு ஒண்ணு ஒத்து மூச்சால் தான் தேகம் சரியான நிலையிலே இருக்கும். இல்லையோ, எல்லாம் கெட்டுது. நானு பேரு நாலீச் சொல்லித் தூண்டி விடத் தான் செய்வான். ஆனால், என்ன சொல்லேன்? நீங்களா யோசியுங்க. எண்ணிப் பாருங்க பணம் போடாமல் ஏதாவது செய்ய முடியுமா? முதல் இல்லாமல் ஆகுமா? முதலை முடக்குகிற முதலாளி பலனை எதிர்பார்ப்பது தவறு? போசித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்வது தான் சரி. இவ்வளவு தான் நான் சொல்ல விரும்புவது.

[உட்காருகிறார். சிலர் கை தட்டுகிறார்கள். மற்றவர்கள் எதிர்பாராத விதமாக, மேடைமீது ஏறி விடுகிறான் தாழோதரன்.]

தாழோதரன்: தோழர்களே! நமது சமுதாயத்தின் தொப்பை—நாட்டின் தொந்தி என்ற பட்டம் பெறுவதையே விரும்புகிற நமது முதலாளி ஜயா—அற்புதமாகப் பேசி முடித்து விட்டார்கள், பணக்காரர்களும் இன்றியமையாத் தேவையே தான் என்று. உடலுக்கு முக்கியத் தேவை வயிறு என்று சொன்ன முதலாளி ஜயாவின் மூலையிலே—அவாளுக்கு அப்படி ஏதாவது இருக்குமானால்—சமுதாயத்தின் இதயம் என்றே, மூளை என்றே சொல்ல வேணும் என்று தோன்றவில்லை. சாப்பாட்டு ராமதுக்கு சாப்பாடும், அதைப் போற்றும் தொப்பையும் தானே சதா நினைவில் சிற்கும்! (கர்கோஷம்)... ஸ்ரீமான் தொந்தியாருக்கு நான்—உழைப்பவர்கள்ன் பிரதிநிதியாக—சொல்ல விரும்புகிறேன், உடலில் எந்த ஒரு அவயவும் தேவையற்ற முறையிலே வளர்ந்து விடுமானால், அது உடலுக்கே கேடு என்று. உதாரணங்களும் உவமைகளும் நமக்குத் தேவையில்லை...

[பிரமித்தப் போன்றுவோத்தமர் கண்டிச்சு
விரும்புகிறோர். தேவகி வியப்போடு வைத்த கண்
வங்காது. தாமோதரனையே கவனித்திருக்
கிறீர்.]

புரு: இழே இறங்குடா, கழுதை! பொறுக்கிப்பய...

தும்பல்: அவர் பேசட்டும்... தாமோதரன் பேசட்டும்...
பேசங்கள் தோழரே!

தாமோ. தோழர்களே, உங்கள் அன்புக்கு என் நன்றி.
கனம் முதலாளி அவர்களே, இந்தக் கூட்டத்துக்
குத் தலைவராக நீங்களே அமர்ந்திருக்கலாம்...
(தேவகியை கவனித்து விட்டு, என்னவோ
சொல்ல வாயெடுக்கிறேன். பிறகு ஒதுக்கி விடு
கிறீர்) உம்... தோழர்களே! உண்மைக்கு வரு
வோம். முதலாளி முதல் போடுகிறீர். பணம்
கொடுக்கிறீர். உழைப்பை கசக்கிப் பிழிகிறீர்,
மாத முடிவிலே பெரிய மனது வைத்து ஏதோ
சில வெள்ளிக்காசகளை—இப்போ வெண்பொற்
காசகள் கூட இல்லையே! தாஞ்சாவூரை தாராளமாக
நடைமாடுது—சில காகித நோட்டுகளைத் தருகிறீர்.
ஆனால், அவர் பெறுவது? அவர் அனுபவிப்பது?
உங்களையே பார்த்துக் கொள்ளுக்கள். உடனடி
யாகவே முதலாளி ஜூயாவையும் கவனியுங்கள்.
அவர்கள் அருகிலே விண்ணின்று விழுந்த மின்
கொடியோ, மன்னிலைப் பிறந்த வான்சில் வண்
ணப் பூக்கள் குறுக்கித் திகழும் பூங்கொடியோ
என் அமர்ந்திருக்கும் சின்ன எஜமானியம்மாளை
யும்—ஜூயாவின் திருக் குமாரியையும்—கவனியுங்
கள். தெரிகிறதா வித்தியாசம்? உழைப்பது
யார்? உழைப்பின் பலனை அனுபவிப்பது யார்?...
வாழ்வது யார்? வாழுவசநிகள் பெற்றுத் தருவது
யார்?... என்னுங்கள், தோழர்களே! எண்ணிப்
பாருங்கள்... முதலாளி ஜூயாவின் சில்க் சட்டை

யும், தங்கப் பித்தானும், பளபளப்பும் பகட்டும் உங்கள் உழைப்பிலே கிடைத்த விளைவின் பயன்... திருக்குமாரியின் கண்ணத்து மிறுமினுப்பும் உட வின் பாலிஷ்டும் எப்படி வந்தது? அம்மையாரின் காதுகளிலே மின்னுகிற லோகக்குகள்—கட்சத் திரங்கள் போன்ற தொங்கட்டான்கள்—உங்கள் ரத்தத் துளிகள்! தேவகியம்மையாரின் கழுத்திலே சந்திரன் குஞ்சகள் போல மின்னித் திகழ்கிற வைர அட்டிகை உங்கள் அத்தனை பேரின் ரத்தம், ரத்தம், ரத்தமேயாகும். (பலத்த கரகோஷம்)... நீங்கள் முணமுணக்கத் தொடங்கினால், முதலாளி ஐயா—திருத் தொப்பையார்—கணபதியாரின் நேர் பரம்பரை—பேசகிறார், குட்டிக்கவைதகள்! அதைக் கேட்டுக்கொண்டிருக்க நீங்கள் முட்டாள்கள் தானு என்று வினவுகிறேன். நாட்டிலே உள்ள பண்மூட்டைகள் என்னுவது நாட்டு மக்கள் அத்தனை பேரும் முட்டாள்களே யாவர் என்று தான். இந்த அஸ்திவாரத்திலே அவர்கள் டம்ப வாழ்வு உயர்கிறது. அவர்களது ஆசைநாயகிகளும், அருமை மனைவிகளும், செல்வ மகள்களும் பகட்டித் திரிந்து படாடோப வாழ்வு வாடு முடிகிறது. நாமோ? நாம் தான் இருக்கிறேன்மே அமாவாசைகள் மாதிரி, இந்தச் சந்திரன் குஞ்சகள் அருகிலே... (பலத்த கரகோஷம்)

புரு: காலி ராஸ்கல்! அயோக்கிய நாய்! (அவளை அடிக்க விரைக்கிறார்.)

[தாமோதரன் குதித்து கும்பவில் வைக்கு...]

தாமோ: தொப்பையை ஒடுக்குவோம்! தொந்தியைக் கரைக்க வேண்டும்!...சொல்லுங்கள்—தொப்பையை...

கட்டம்: ஒடுக்குவோம்!

தாமோ: தொந்தி...

கட்டம்: ஒழிகி!

காட்சி 8

தெருவில்...

கலைஞர் செல்லும் தொழிலாளர்கள் பேசிக் கொன்கிறார்கள். சிலர் இரண்டு மூன்று பேராகப் போகிறார்கள். சிலர் கும்பலாத நின்று பேச விரும்புகின்றன.

இருவன்: போட்டானே ஒரு போடு!

இரண்டாவது: சரியான போடு! வேண்டியது தான்— வயிருமில்லே அவரு!

வெட்டுக்குவன்: தாமோதரன் என்ன அருமையாகப் பேசுறை!

முதல்வன்: அவன் பேச்சிலே இருந்த நியாயத்தை நீங்க வலனிக்க விரும்பு.

இன்னேருவன்: ஒரு பொதுக் கட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுவங்க. தோழர் தாமோதரனை விரிவாகப் பேசச் சொல்லலாம்.

3-வது: அவன் என்ன அற்புதமாப் பேசுறை. அடாடா ச்ச....ச்ச....!

5-வதுஆசாரி: நாமெல்லாம் எதுக்கு லாயக்கு? அவரு அருமையாப் பேசுறை. இவரு பிரமாதமாப் பேசுறை நூல் சொல்லி, கைதட்டத் தான் சரி. அட, அவன் அப்படிச் சொன்னுனே, அதைப் பற்றிச் சிந்தித்து நாமும் அஞ்சாறு பேர்களிடம் சொல்லுவோம், சிந்தனையைப் பரப்புவோம்கிறது கிடையாது.

4-வது: இப்ப நாம செய்வது என்னதாம்? அதைப் பற்றித் தானே கலந்து பேசுறைம்?

2-வது: என்யா தோழரே!...உங்களை இல்லே பிரதர், அவரை—ரொப்ப அலுத்துக்கிடுதாரே... என்

மிஸ்டர், நீங்களும் பிரசங்கம் பண்ணி, புகழ்பெற் றுத் தலைவராக வரணும்னு...

கி-வது: நீங்க இப்படித் தான். எதுக்கும் குதர்க்கம்!

மீ-வது: அவாள் என்ன சொல்லுகன்னு, சிந்தனை எங்கும் பரவனும்; ஒவ்வொருவரும் சின்திச்சு, உன் மையை உணர்ந்து...அப்படித் தானே அண் ணுச்சி!

கி-வது: ஆமா தம்பிச்சி! நிரு உம்ம வேலையைப் பார்த் துக் கொண்டு போம்.

முதல்வன்: பாவம், முதலாளி மக! அவ முஞ்சி செத்துப் போச்சு!

இ-வது: முஞ்சி சிவங்துதா. செத்துதா?

முதல்: என்னமோ ஒண்ணுவு!

மீ-வது: அவன் வெளுத்து வாங்கிட்டான்! பிச்சத் தள்ளி, கொன்று போட்டானு, சம்மாவா! ஹஹ...பிரமாதம்! ரொம்பப் பிரமாதம்!

காட்சி 9

அன்று இரவு. மணி ஏழு.

முதலாளி புகுஷோத்தமர் வீட்டு அறை. அவர் குழுறும் கோபத்துடன் அங்கு மிக்கும் அலைக்கு கொண்டிருக்கிறார். அர்த்தமற்ற ஆத் திருமும் பரபரப்பும்...மகன் தேவகி மௌனமாக உட்கார்ந்திருக்கிறார். மகன் மகாராஜன் மேஜையருகில் சிற்கிறான்.

மகாராஜன்: என்ன இருந்தாலும் நீங்க அப்படிப் பேசி பிருக்கப்படாது.

புரு: பேசின திலே என்ன தப்பு?

மகா: (கிண்டலாக) தப்பு ஒண்ணுமில்லே. மானம் தான் கப்பல் ஏறுச்சு!

புரு: அந்த வெறும்பய—அவன்பெயர் தாமோ தரனுமே...

தேவகி: நேற்று ராத்திரி இங்கே வந்தவன் தானப்பா அவன்.

புரு: அயோக்கியன்!

மகா: அவன் இங்கே மட்டுந்தானு வந்தான்! கழகத் திலே வந்து கலாட்டா பண்ணினான். சுந்தரனார் வீட்டுக்குத்தான் முதலிலே வந்தானும்.

புரு: வீணன்! அவனை இப்படியே விட்டு வைக்கப் படாது.

மகா: போலிவிலே ரிப்போர்ட் செய்து...

தேவகி: மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம் அல்லவா, அப்பா?

புரு: எலியைக் கொல்ல எலக்ட்ரோக்யூஷனு! ஹஹ...ஹஹ! விறகுக் கட்டையாலே ஒங்கி ஒரு போடு போட்டாலும் போதும். தன்னியிலே அமுக்கிக் கொண்டாலும் போச்சு. இந்த அல்பப் பூண்டு--இவனை ஒடுக்க ரிப்போர்ட்டாம், கேஸாம்! அடியாளுகளை ஏவி விட்டால் போதும். மறு நாளே மாறுகால் மாறுகை வரங்கிப் பேர்ட மாட்டாதுகளா!...ஹஹ! நம்ம வீரசிங்கத்துக்கு வேலை கொடுத்து ரொம்ப நாளாச்சு. சுவத்தை காலைக் கையை முறிச்சுப் போடும்படி அவன்கிட்டேச் சொல்லி...

மகா: வீண் அம்பு ஏதாவது...

புரு: ப்சா, எனக்குத் தெரியாது பாரு!

தேவகி: ஜயோ பாவும்! அவனை அப்படி...

புரு: அவனுக்கு வக்காலத்து வாங்கிப் பேச வந்துட்டியா ஸி!

மகா: தேவகி அந்தக் கட்டத்துக்கு வந்திருக்கப் படாது.

தேவகி: ஹுக்குங்! உன் கிட்டே யாரும் யோசனை கேட்கலே.

மகா: உன் இஷ்டம் போலே அலையத் துணிகிறே. அது தானே ஊரு பூராச் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடிச்சிட்டான்!

புரு: உஷ்ஷ! நிங்க என் வீணைக்கச் சண்டை போட்டுக் கொண்டு...

தேவகி: பின்னே பாரப்பா!

புரு: நடந்தது நடந்து போச்சு. இனிமேல் அதைப் பற்றி வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? மேலே நடக்க வேண்டியதைப் பற்றி யோசித்தாலும் அர்த்தம் உண்டு.

மகா: நிங்க வீணைக்கப் பிரசங்கம், போதனை என்று திரிவதைவிட, சம்பளத்தை அதிகப்படுத்தினாலும் பிரயோசனம் உண்டு. இல்லைஞ்னு வேலைநிறுத்தம், அது இதுண்டு...

புரு: நிறுத்துமையா! உம்முடைய யோசனைகளை நான் கேட்கிற போது தாராளமாகச் சொல்லுங்களார்!

தேவகி: எப்பவுமே இப்படித் தான். தனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சது மாதிரி.

மகா: உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்க அம்மான்னு இப்ப யாரு அழைத்தாங்க?

புரு: ஒருத்தரும் யோசனை சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும்.

மகா: அது தான் நேற்று எல்லாம் தெரிஞ்சதே (போகிறுன்)

புரு: டேய் அயோக்யா!... போ போ!... நீடும் அந்த வெறும்பயல் மாதிரித் தான் வீணங்கி வருகிறேயும். உன்னைச் சொல்லி என்ன செய்யி உலகம் போகிற போக்கு!...

காட்சி 10

அதே இரவு.

மணி எட்டு.

'கலைஞர் கழகம்' அறையில், விசேஷ நிகழ்ச்சி இல்லை. சம்மா அஞ்சாறு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகாராஜனும் இருக்கிறார்கள்.

மகா: நான் அதுதான் சொல்றேன். அவன் தன்னையே பெரிய மேதங்களும் நினைக்கிறுக்கன்றும்.

வேறொருவன்: அறிஞனுக் கவனிச்சும் போட்டுத் திரியும் அல்காவாக இருக்கலாம்.

மூன்றாமவன்: நான் அதுதான் சொல்றேன். அவன் பெரிய எம்டன் ஜூயா என்ன துணிச்சல்! அவ்வளவு பெரிய கூட்டத்திலே, துணிவாக மூன்வந்து, திவிரமாகப் பேசி...

மகா: இதுக்கு என்ன துணிச்சல் வேண்டியிருக்கு! குமபல் அவன் பேசுற்றதைக் கேட்டுத் தான் கை தட்டும் என்பது அவனுக்குத் தெரியாதா! அந்தத் தைரியம் இருக்கப் போய்த் தானே அவன் மேடை பேலே ஏறி யிருக்கிறார்கள்!

ஓ-வது: இருக்கட்டுமே! இருந்தாலும், புருஷோத்தமர் மூன்றாலேயே அவரைப்பற்றி அவ்வளவு துணிவாகப் பேசினானே. அதைச் சொல்லும்!

பாஸ்கரன்: அவன் சொன்னதிலே உண்மை இருந்தது. என்னத்தின் உயர்வு இருந்தது. சிந்தனைக் கணல் ஜூலித்தது!

மகா: (கிண்டலாக) அட, உமக்குக் கூட அந்தக் கனல்ப் பொறி பட்டு மூனை மின் வெட்டத் தொடங்கி யிருக்கு போலிருக்கே.

இருவன்: மிஸ்டர் பாஸ்கரன் கேற்றே தொடங்கிவிட்டார் வியந்து பாராட்டும் வேலையே.

மகா: நாளைக்கு அவன் அடிச்சவட்டைப் பின்பற்றி எந்த மேடை மீதாவது குபிரென்று பாய்ந்து விடாதீர், ஐயா. அப்படிப் பாய்கிறதாக இருந்தால், முதுகிலே “தின்” கட்டிக்கொண்டு போம்! கிடைக்கிற பூசைக்காப்பை தாங்கிக் கொள்ள!

பாஸ்: தாமோதரன் நல்லாப் பேசினான், அதில் கருத்து இருந்ததுன்னு சொன்னால் உங்களுக்கு என் இவ் வளவு கோபம்?

இருவன்: அவரு அவங்க அப்பாவுக்குப் பின்னோ என்பதனால் தான்!

2-வது: மற்றவங்க அம்மாவுக்குப் பின்னோகளோ?

மகா: எதுக்குவிண்பேச்சு! இந்த ஊரிலே திடீரென்று ஒரு தறுதலை கிளம்பி பெரிய மனிதன் மாதிரி பாவலாப் பண்ணித் திரிவது எனக்குப் பிடிக்கலே.

2-வது: அவனைச் சரியானபடி மட்டம் தட்ட வேணும்து நினைக்கிறோ, பிரதர்?

பாஸ்: அவன் திறமைசாலியா, இல்லையா...அவன் என்ன தான் சொல்ல விரும்புகிறேன்று அறிய ஆசை இருந்தால், அவனை விவாதத்துக்குக் கூப்பிடுங்களேன். எதுக்காக மட்டம் தட்டனும், மண்ணைப் போடனும்கிற பேச்சு?

மகா: அந்த மடையனை நாம் தான் வெத்திலை பாக்குவச்சு அழைக்க இல்லை மாக்கும்!

பாஸ்: நிங்கள் பேசுகிற சமத்துயம், சகோதரத்துவம், மனிதம் எல்லாம் காட்டுகிற வழி உங்களுடைய போக்குத் தானே! பேஷ!

மகா: இன்னைக்கும் உன்னை 'கெட் அவட்' என்று சொல்வானேன்று யோசிக்கிறேன்...

பாஸ்: நானுகவே போக வேண்டியது தான்னு முடிவு பண்ணி விட்டேன். நிங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். (எழுந்து சொல்கிறேன்.)

மகா: ஏது! இவன் போற போக்கைப் பார்த்தா அவ ஞேட்சிடப் பின்னையாகி விடுவான்று தோனுது ஒதுவன்; அவனை மின்ச விடப்படாது, பிரதர்.

மகா: அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

காட்சி 11

மறு நாள்.

பகல்.

தெருவோரம். சுத்தரனூர் வீட்டு முன் பக்கம். ஒரு பக்கத்தில் குப்பைத் தொட்டி இருக்கிறது: அதில் விழுங்குள்ள இலைகளைப் பொறுக்கி வழித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் இரண்டு சின்னப் பயல்கள். பக்கத்தில் ஏக்கப் பார்வை பார்த்து சிற்கும் நாயை அடிச்சடி விரட்டுகிறார்கள்.

வீட்டு வரசல்படியில் சுத்தரனூரின் தாய் காட்சி யளிக்கிறார்கள். அவள் கையில் ஒரு தட்டில், தின்று மீதி விழுங்க இட்டிலித் துண்டுகள், அழுகல் வாழைப்பழங்கள் உள்ளன.

அவளைப்பார்த்ததும், எச்சில் இலையைக் கிடே போட்டு விட்டு, பிச்சைக்காரப் பயல்கள் ஓடிவருகிறார்கள்.

ஒதுவன்: அம்மா, தாயே...

மற்றவன்: தாயே, தாயே...எனக்குப் போடுகம்மா முதல் பையன்: தாயே, பசிக்குதம்மா...அம்மா...

2-வது: அம்மா, உங்களுக்குப் புண்ணியழுண்டு. அம்மா...

அவள்: போங்கடா...போ, போ...

[சந்தரான் தொன்றுகிறார்.]

கந்து: இதை யெல்லாம் என்ன செய்யப்போதே? இந்தப் பயல்களுக்கா போடப்போதே?

தாய்: நல்லப் போட்டேனோ! இந்தக் கழுதைகளுக்குப் போடுறதை விட, நம்ம பசுவுக்குக் கொடுக்கிறது புண்ணியமாச்சே. பசுவுக்கு வைக்கத் தான் எடுத்துப் போறேன்.

கந்து: அதுதான் நானும் சொல்ல இலும்லு நினைச் சேன்...பொறுக்கிப் பயலுகி! போடா...சி...சிசிசி! போ...வரவர பிச்சைக்காரப் பயறுக ரொம்பப் பெருத்துப் போனங்க.

முதல் பையன்: அம்மா...அம்மா!

2-வது: தாயே!

[அவள் கவனியாமலே போகிறார். பிச்சைக் காரப்பயல்கள் குப்பைத் தொட்டி யருகில் ஒடுகிறார்கள். ஆவலோடு இலையை கங்கி நிற்கும் காலை விரட்டி விட்டு, இலைதளைக் கிளறுகிறார்கள்.]

கந்தரான்: சொச்சே, பண்ணிப் பயலுகி!...பி சி சக் காரனுக தொல்லை ரொம்ப ஜாஸ்தியாகுது. அவனுகளை ஆதரிக்கப்படாது. ஆதரிக்கப் போய்த் தானே அதிகரிக்கிறார்கள். சமூகத்தின் தொத்து நோய்கள்! ஒட்டுவாரொட்டிகள்! சி!

[தெருவில் வருகிறார்கள் தாமோதாரன்.]

தாமோ: நடந்ததை நானும் கவனித்தேன். உங்கள் சிந்தனையை நீங்கள் வாய்விட்டுப் பேசியதும்

ஈதில் விழுந்தது. சோம்பேறிகளும், பிச்சைக் காரர்களும், திருடர்களும், கள்ள மார்க்கட்கப்பவர்களும், இவர்களைப் போன்ற எல்லோருமே சமுதாயத்தின் பெருவியாதிகள் தான். இந்த நோயை ஒழிக்கத் தான் வேண்டும். அதற்காக, மனுஷத் தனத்தை இழுந்து விட வேண்டியது தானு? பட்டினிபால் கஷ்டப்பட்டு குப்பையைக் கிளரும் காயோடு போட்டியிட்டு ஜீவிக்கிற இந்தப் பிராணி களுக்கு, தூரப்போடுவதை, மாட்டுக்குப் போடு கிற மிச்சம் மிஞ்சாடிகளை, கொடுத்தால் என்ன கெட்டுப் போகும்? அதற்குக் கூட மனமில்லை உங்களுக்கு. நிங்கள் சமூக சீர்திருத்தம், உயிர்க்கு வூடு உயர்வு என்று பிரமாதமாகப் பேசுகிறீர்கள்! உங்களைப் போன்ற அண்ணுத்தைகள் தான் ஆரிலே பெருத்து வருகிறார்கள்!

ஈந்தாரனு: வீணன்! (வேகமாக உள்ளே செல்கிறார்.)

[தாமோதரன் சிரித்துக் கொண்டே போகி ருன்.

மறுபக்கமிகுஷ்ட பாஸ்கரன் வகுகிழுங்கீந்தாரனு வீட்டுக்கு வந்தவன் தாமோதரன் செல்வதைக் கண்டு பின் தொடர்கிறான்.]

காட்சி—12

நடுத்தெரு

தாமோதரனும் பாஸ்கரனும். நின்று சின்றம், மெதுவாக நடக்கும் பேசிக்கொண்டு போகிறார்கள்.

தாமோ : உங்களை எங்கேயோ பார்த்திருப்பதாகத் தோறுவதே.

பாஸ் : கலைஞர் கழகத்தில்.

தாமோ : ஓ ! அப்படிச்சொல்லுங்க. எங்கேயோ பார்த்த முகமாக இருக்கே, ஞாபகம் வரலியேன்று யோசிக்கிறேன்.

பாஸ் : நீங்க இப்படி எங்கே ? அறிஞர் சுந்தரனுக் வீட்டுக்கு வந்து கிட்டுப் போற்களா ?

தாமோ : அட்டா, அறிஞரா அவரு ! பேஷ !

பாஸ் : அறிஞர் என்றால் உங்களுக்குப் பிடிக்காதோ ?

தாமோ : அவர் பேரறிஞர் என்று வைண்டுமானாலும் பேரு வைத்துக் கொள்ளட்டுமே ! அதனுலென்னி

பாஸ் : இல்லை, நீங்கள் சொல்வதைப் பார்த்தால்.....

தாமோ : சொல்லிலே, செயலிலே, பண்டிலே அறிவின் திறத்தைக் காட்டாமல், அறிஞர், அறிஞர் என்று விளம்பரம் செய்து கொண்டு, மற்றவர்களும் தங்களை அவ்விதம் அர்ச்சிக்க வேணும் என எதிர்யார்க்கிற வெத்து வேட்டுக்களையும், வெளிச்சம் போடல்களையும் நான் பாராட்டுவதில்லை. அவ்வளவு தான் !

பாஸ் : நேற்று உங்கள் பிரசங்கம் பிரமாதம். கழகத் தில் அன்று நீங்கள் சொன்ன கருத்துக்களும், கேற்று உதிர்த்த மனிகளும் என்னைக் கவர்த்துவிட்டன. சிலர் சொன்னது போல, என்னை உங்கள் பக்தனுக்கி விட்டன.

தாமோ : இப்படிப் பேசவது தான் எனக்கு திருப்தியளிக்கும் என்று எண்ணினால், உங்கள் எண்ணம் தவறு. உண்மையாகவே பேசுகிறீர்கள் என்றால், உங்கள் போக்கே முழுத்தவறு.

பாஸ் : ஏன் ? ஏன்படிச் சொல்கிறீர்கள் ?

தாமோ : அடிவருடிகள், பால்வெல்கள், பக்தர்கள், தாசர்கள், பித்தர்களால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. போற்றப் படுகிறவர்களுக்கு அளவுக்கு அதிகமான பெரிய மனுகத்தனம்

கொடுப்பதைத்தவிர. எதற்காக யாருக்காவது, பக்தனுகவோ, பால்வெல்லாகவோ மாறவேண் மும்? நிங்களும் உண்மையைக் கண்டு, சிந்தித்து, மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டும் தனிமனிதம் பெற்றுல் என்ன? திறமைக்கும், உழைப்புக்கும், சேர்மைக்கும், உண்மைக்கும் உரிய மதிப்பையும் பாராட்டுதலையும் தரத்தயங்கக் கூடாது. அதே வேளையில், தலையாட்டித் தம்பிரானுகவோ, மந்தை ஆடாகவோ மாறிவிடக் கூடாது என்ற தான் சொல்கிறேன்.

யாஸ் : உங்கள் சிந்தனை உயர்ந்தது. உங்களுடன் அதி கம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு.

தாமோ : பேச்சைக் கேட்டுப் பின் மறந்து விடுவதில் என்ன பிரயோசனம்?

பாஸ் : சிறு பொறிதானே பெரு நெருப்பை உண்டாக்குகிறது! நிங்கள் அவ்வப்போது சிதறுகிற சிந்தனைப் பொறிகள்.....

தாமோ : போதுமே!

யாஸ் : கலைஞர் கழகத்தில் ஒரு பிரசங்கம் அல்லது கிவாதத்துக்கு ஏற்பாடு செய்யலாமா?

தாமோ : அதெல்லாம் வேண்டாம். பிரசங்கம் எனது பிழைப்பல்ல.

பாஸ் : பின்னே நிங்கள் அடிக்கடி.....

தாமோ : பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கும் பிறருக்கும் விழிப்பூட்டும் ஆசையும், ஆர்வத் தடிதுடிப்பும் என்னை முன்னே பிடித்துத் தள்ளி விடுகின்றன!

பாஸ் : என்னமோ ஸார்! உங்கள் போக்கு எனக்கும் புரியவில்லை.



காட்சி—13

புருஷோத்தமர் வீட்டின் முகப்பு

தெருவில் தாமோதரனும் பாஸ்கரனும் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

முதலாளி வீட்டின் மூன்றாலூல் வேலைக்காரன் ஒருவன் ஜோரான் நாய் ஒன்றைப் பிடித்து அப் படியும் இப்படியும் நடை பழகுகிறன. அவன் கழுத்தில்—அவன் உடைகளோடு சேராத—‘தெங்காப்பூத் துவாலை’ கிடக்கிறது.

தாமோ : ஏன் இப்படி வேலையில்லாமல் அலைகிறோம்? வேலைக்காரன் : வேலையில்லாமல் இல்லீங்க. இந்த நாய்க்கு எக்ஸெஸ்லை....

தாமோ : எக்ஸெஸ்லை ! நாய்க்கு உடற்பயிற்சி பழக்கு கிற நிபுணனாக்கும் நீ !

வேலை : இல்லீங்க. இது தான் என் வேலை. நாயை நடக்கச் செய்து, பிறகு குளிப்பாட்டுகிறது. சாப்பாடு வைக்கிறது. சாயங்காலமா இப்புடை உலாத்தக் கொண்டு போறது....இதெல்லாம் முதலாளி ஐயா கட்டளைங்க....

தாமோ : ஓயோ, இது முதலாளி நாயா ! சரிதான். பார்த் தாலே தெரிகிறதே. கொழு கொழுன்னு....இந்த டர்க்கி டவல் ?

வேலை : அது வந்து டைகரை குளிப்பாட்டினதும்

தாமோ : டைகரா ?

வேலை : அது தாங்க இந்த நாய் பேரு.

தாமோ : ஓயோ ! உம்....குளிப்பாட்டி....?

வேலை : உடம்பைத் துவட்டிரதுக்குங்க. ரோமம் நிறைய இருக்கிற சடைநாய் பாருங்க. தண்ணி உடம்பிலே நின்று தடுமை கிடுமை புடிச்சிக்கிடுமில்லே ! சள தோசம் புடிச்சிக்கிடாம் இருக்க, நல்ல உடம்பை தோட்டிடது. அதுக்குத்தான் இந்த டவலு.

[வழியே போகிற ஒருவன் சின்று வேஷ்டிக்கை பார்க்கிறான். அரை வேஷ்டியை தார் பாய்ச்சிக் கட்டி, தலையில்சிற துணியை முன்டாசாக்க கட்டியிருக்கிறான். தாமோதரன் அவனை கவனித்து விட்டு.....]

தாமோ : கவனித்திர்களா மிஸ்டர் பாஸ்கரன் ! சமுதாயத்திலே ஒரு சிலர் ஜம்பவாழ்வு வாழ முடிகிறது மாத்திரமல்ல, அவர்களை ஒண்டி வாழ்கிற—அவர்கள் வளர்க்கிற—நாய், குளை, குரங்கு, கழுதைகள் கூட குட்டி முதலாளிகள் மாதினி உல்லாச வாழ்வு வாழ முடிகிறது !

பாஸ் : சமுதாயத்தில் வேறுன்றியுள்ள பொருளாதார பேதம் தானே முக்கிய காரணம் ?

தாமோ : அது சரி. அத்துடன், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக, வாழ்க்கைத் தேவைகளுக்கும் அதிகமாக, மிக ஏராளமாகப் பெறுகிறவர்கள்—முதலாளிகள், பணமுட்டைகள் முதலியோர்—புருஷோத்தமர் சொன்ன படி ‘சமுதாயத்தின் தொந்திகள்’—இருக்கிறார்களே, அவர்கள் மனுவத்தனத்தை இழந்து விடத்தும் கூட ஒரு காரணம் தான்.—

[ஜன்னவின் பின்னால் தேவை தோன்றுகிறன். வீட்டுமுன்னால் டடப்பகத கவனிக்கிறார்கள்.]

தாமோ : சமுதாயத்திலே எவ்வளவோ மனி தர்கள் டடுக்குடை, உண்ணுணவு, இருக்க வீடு இல்லாமல் லாட்டரி அடிக்கிறார்கள்; காய்கிறார்கள். சிலர் சொல்வது போல, ‘லோல்படுகிறார்கள்’! அதே வேளையிலே முதலாளி வீட்டு நாய்க்குக்கு. பளபளக்கும் பாலிஷ் குன்றுத பின்தார்கார் சுவாரிட் சத்து நிறைந்த மாறிச உணவு, பழம், பால்! படுக்க மெத்தை! போவிக்க தனி வேலைக்காரன்! குளிப்பாட்ட சோப்பு வகையரா, துடைக் கேந-

தாப்பூத் தவாலை ! பிறகு சமகமக்க குட்டிக் குராப் பவுடரும் யூ-டி கொலானும் கூடப் போடு வர்கள். என்ன மில்டர் பாஸ்கரன் ?

பாஸ் : சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

தாமோ : சிந்தியுங்க சிந்தியுங்க ! அதுக்கு முன்னாலே இந்த ஆளை கவனியுங்க !

பாஸ் : சாதாரண மனிதன்.

தாமோ : ஆமாம். எட்டு மக்கள் ஆயிரமாறிரம் பேர் களிலே இவனும் ஒருவன். இவன் எப்படிக் காட்சி அளிக்கிறான் ? முழு மனிதன் என்ற கூற ஆடையில்லை. உடலை மூட முழுத் துணியில்லை. முன்டாசிலே கூட எத்தனையோ கிழிச்சகள் இருக்கும்...எனப்யா, அந்தத் துணியை எடுத்து விரியும்.

[அந்த ஆள் துண்டை உதறி விரிக்கிறார். பொத்தல்ளே]

தாமோ : இப்படித் தானிருக்கும் பெரும்பாலோரின் ஆடைகள். ஆனால் முதலாளி சாய்களுக்கு தடுமெட பிடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க அருமையாகச் சலவை செய்யப்பட்ட ஹோரான் துண்டு... உமக்கு அந்த டவல் வேண்டுமோய்யா ?

ஆள் : எனக்கு எதுக்குங்க. உள்ளது போதும். பிறத் தியாகு பொருளுக்கு விணை ஆகைப் படுகிறவனில்லைக் கான்.

தாமோ : கேட்டுக் கொள்ளுங்கள், மில்டர் பாஸ்கரன் ! இவனிடம் மனிதம் குன்றயில்லை இன்னும்.

பாஸ் : பேராசை பெரு கஷ்டம் ; போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கற்றுக் கொடுக்கப்பட்ட போதனைகள் மக்களில் சில பேர் உள்ளத்திலாவது உறைந்து கிடக்காமலா போகும் !

தாமோ : வாழ்க்கை வசதிவஞ்சிக்கப் பட்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளட்டும் என்று உதிர்த்து விடப்பட்ட மயக்கு வார்த்தை கள்! மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது, சுகவாழ்வு வாழ வேண்டுமென்று. சந்தர்ப்பமும் வசதிகளும் குறக்கே நிற்கும்போது, என்ன செய்வது? ‘சீச்சி, இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொன்ன நரியின் சிடப் பிள்ளைகள் ஆவது தவிர வேறு வழி?

பாஸ் : ‘தம்மின் மெலியாரை நோக்கி, தம்முடமை அம்மா பெரிதென்ற அகமகிழ்க்க! என்று கூடச் சொல்லி வைத்திருக்கிறார்களே.

தாமோ : ஹம்பக்! நாம் இப்படி அவதியுறும்பொழுது, யோக்கியர்களாய், பிறருக்கு தீங்கெதுவும் ஸினையா நல்லவர்களாய் வாழ முயலும் நாம் கஷ் டப்படுகிற போது, வீணர்களும் எத்தர்களும், கள்ளர்களும் குளாநரிகளும் ஆடம்பர உடை உடுக்கிறார்கள்; பிள்ளைகளே பறக்கிறார்கள்; உழையாமல் உறங்கிஉறங்கித்தொப்பையர்களாகி விடுகிறார்கள். மேலும் அட்டகாச அஙியாயங்கள் புரிகிறார்கள். அது என்ன நியாயம்? அந்த நிலை ஏன் வந்தது? இப்படி என்னிப் பெருமுச்சவிட்டு, உணர்வு கொடுத்து, உள்ளாம் குழந்தை, எதிர்ப்பிலே இறங்கிவிடக் கூடாதே என்று முன் ஜாக்கிரதை யோடு செய்யப்பட்ட கண்கட்டு வித்தைகள்தான் இத்தகைய போதனைகளும், பசப்பு வார்த்தைகளும். அறிவுக்குத் திரை! சிந்தனைக்குச் சமாதி! மனிதத்தன்மைத்து மூடு விழா!

வெலை : ராண் போரேனுங்க. எசமான் வந்தால் நோயிக்கப் போரூங்க.

தாமோ : இப்போ மனி பத்து தானே ஆகுது. உங்க எசமான் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்திருக்க

கவே மாட்டாரே! தூக்கத்துக்கு ஊக் கம் கொடுக்க பெட்காயியும், 'பெட்'வியே டிபனும் சாப்பிட்டிருப்பாரே!

[வேலைக்காரன் போக முயல்கிறுன்]

தாமோ: நில்லப்பா! அந்த வலை தானம் செய்து விட உப்போயேன். இந்த மனிதனுக்கு நல்ல துண்டு இல்லையே.

வேலை: நல்லாச் சொன்னீங்க போங்க! எச்மான் என் முதுகுத் தோலை உரிச்ச எடுத்திர மாட்டாங்களா பிறகு!

தாமோ: (அங்குநின்ற ஆளிடம்) உமக்கு துண்டு வேறு மாய்யா?

[கோவணங்கட்டிய பயல்—பரட்டைத் தலை யன—ஒருவன் வழியே ஏற்கிறார்கள்.]

தாமோ: உம்மை விட இவனுக்குத் தான் உடைத் தேவை அதிகம். இந்தா தம்பி, இதை வைத்துக் கொள்.

(வேலைக்காரன் எதிர்பாராத வேளையில், அவன் கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து, பயலிடம் வீசிவிட்டு) போ. இப்பிலே கட்டிக் கொள்.

வேலைக்காரன்: ஏய் ஏய்...என்னய்யா இது?

தாமோ: (பயலிடம்) நீ உன்வழியே ஓடிடா தம்பி! என் னய்யா! முதலாளியிடம் நான் துண்டை எடுத்துக் கொண்டதாகச் சொல்லு.

வேலை: என்னய்யா இது! எச்மான் என்னீ... ...

தாமோ: நடந்ததைச் சொல்லு, போ! சின்ன அம்மா உனக்கு சாட்சி சொல்லுவாங்க. சன்னலுக்குப் பின்னால் நின்னு பூராவையும் கவனிச்சிருக்காங்க. அதனாலே நீ பயப்பட வேண்டாம்.

வேலை: இது சியாயமுங்களா?

தாமோ: ஒருவனுக்குணவில்லை எனின் ஜகத்தினை யனித திடுவோ மென்றான் கவி! மனிதருக்கு உடை

யில்லை. நாப்க்கு சகம் தேடத் துணிகள் என்ற நிலை இருக்கிறபோது, துணிகளைப் பிடிங்கி மனிதருக்குச் கொடுக்க வேண்டியது தான்!

வேடிக்கை பார்த்தவன்: நல்ல நியாயம்யா இது! கடைத் தேங்காயை எடுத்து வழிப் பின்னொயாருக்கு உடைக்கிற கதை தான்!

நாமோ: ஓடப்பரெல்லோரும் ஒப்பப்பராவது எப்படியப்பா! என்னைப் போலே அஞ்சாறு பேருகளாவது துணிய வேண்டுமெப்பா, துணிய வேண்டும்!

வேலைக்காரன்: உலகம் உருபட்டாப்பிலே தான்;

நாமோ: (நடந்து கொண்டே) இப்போ ரொம்ப உருப்பட்ட நிலையிலே தான் இருக்கிறதாக்கும்



காட்சி 14

மாலை மயங்கும் நேரம்.

இரவு செருங்குகிறது...பெரிய பார்க் ஒன்றின் துங்கவான் தனியிடம்.

மகாராஜனும் ஒரு யுவதியும். அவள் பெயர் புஷ்பா அவள் துயரம் மின்சியவளாய் தோன்றுகிறார். அவனுக்கு ஈத்திரமூம் கோபமும். இதுவரும் பெஞ்சில் அமர்ச்திருக்கிறார்கள். ஆனால், விலகி விலகியே.

புஷ்பா: குழந்தை பிரக்கக் குறிகள் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னாட்டனேயே உங்களுக்குக் கோபம் வந்து விட்டதே?

மகா: பின்னே கொஞ்ச வேணுமாக்கும் உன்னை?

புஷ்பா: கொஞ்சிக் கொஞ்சி அலுத்தவிட்டதாக்கும் இப்பொழுது புதிய மலரைத் தேடவேண்டியது தான்னு ஆகச பிரக்குதோ?

மகா: பொங்கி வரும் கோபத்தைக் கிளருதே, புஷ்பா.

புஷ்பா: என்னை மணம் செய்து கொள்வதாக உறுதி கூறின்றிர்களே. மணம் செய்ய வேண்டியது அவசியம் கொடுக்கடியாகி விட்டது. நமது அன்பு உறவின் சின்னம் என் வயிற்றிலே உயிர்க்கத் தொடங்கி விட்டது என்று சொல்ல வந்தேன். உற்சாகமில்லை உங்களுக்கு. சீற்றம் தான் வருகிறது.

மகா: புஷ்பா, என்னவே உணர்ச்சி வெறியிலே அன்று உள்ளியதை யெல்லாம் உறுதிப்படுத்த முயலாதே. பயன் விளையாதே. சொன்னேன். சொன்னதை யெல்லாம் செய்ய முடியுமா?

புஷ்பா: காதல் என்று இனிக்கப் பேசி என்னை வஞ்சித்தது தான் நியாயமா?

மகா: உனக்கும் உணர்வின் அரிப்பு இருந்தது. நீயும் தான் காதல், சொர்க்க இனிமை, அது இது என்று பேசினும். இன்று பழியை என் மீது மட்டும் போவுவானேன்?

புஷ்பா: நீங்கள் இப்படி ஒரே கணத்தில் மாறி விடீர்கள், என்னை ஏமாற்றத் துணிவீர்கள் என்று நான் எண்ணில்லை.

மகா: அதிகமாகப் பேசவேண்டாம், புஷ்பா. அன்று சொன்னேன். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், என் தந்தை ஒப்புக்கொள்ள வேண்டுமே!

புஷ்பா: இந்த மதி அன்று என் கெட்டது உமக்கு? என்னைக் காதல் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன், தர்ம மனைவியாக மணம் புரிந்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது பொய்தானு? வருங்கால வாழ்விலே அப்படி யிருக்கலாம், இப்படி வாழலாம் என்று இனிக்கப் பேசி,

மகிழ்வுறுத்திய தெல்லாம் என்னை மண்ணேடு மண்ணுக்கத் திட்டமிட்டுச் செய்த எத்துக்கள் தானு? அழகே, அன்பே, உயிரே, வாழ்வே என்று கொஞ்சிக் குலவிய தெல்லாம் என்னைக் கறைபடுத்தி விட்டு, என் அழகை, உடலை, அனுபவித்து விட்டு, கட்டாங் தரையிலே உதறி யெறியச் செய்த சூழச்சிகள் தானு?

மகா: கத்தாதே வீணை...புஷ்பா, போசித்துப் பார். என் தந்தை கெளரவஸ்தர். அந்தஸ்து மிக்கவர். கெட்டுப் போனவளை வீட்டு மருமகனாக்க ஒப்புக் கொள்ள மாட்டார். அதனாலே...

புஷ்பா: பெரிய குலத்திலே வந்ததாகப் பெருமை பேசும் இன்னப்புத்திக்காரன் நீ. கயவன் நீ. மிருகம் நீ. அபலையைக் கெடுத்து விட்டு, அழகில் மயங்கி ஆசைவார்த்தை பேசிக் கெடுத்து விட்டு, இன்று கெட்டுப் போனவள் என்று தூற்ற வந்து விட்டாய்.

மகா: புஷ்பா...சத்தம் போடாதே புஷ்பா.

புஷ்பா: உன்னையும் உன் குலப் பவினிஷயும் சந்தி கிரிக் கும்படி செய்வேன்.

மகா: புத்தி கெட்ட தனமாகப் பேசாதே, புஷ்பா. நான் பெரிய இடத்துப் பையன். இளைஞன். என் வருங்காலத்தை நானே கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

புஷ்பா: நீ கம்பிக்கை யூட்டிக் கெடுத்து விட்ட பெண் எக்கேடு கெட்டும் நாசமாகட்டும் என்ற நினைப்பாக் கும்?

மகா: இரண்டு மூன்று மாச கர்ப்பவதியான ஒரு பெண்ணை மணந்து கொள்வதானால் என்னைப் பற்றி ஊரார்கள் என்ன சொல்ல மாட்டாராகள்? அதற்கு

ஓப்புக் கொள்வதெனில், என் தந்தையின் அந்தஸ்து, குலகளரவும்... ...

புஷ்பா: அதிலெல்லாம் இடி விழி! நீயும் உன் கெளரவும் நாசமாய்ப் போக! காதல், காதல் என்ற பேசி, காதல் தெய்வீக பானது அப்படி இப்படி யென்றெல்லாம் அளந்து என்னைக் கெடுத்து விட்டு, இன்று நான் கர்ப்பவதி என அறிந்ததும் ஒதுக்கித் தள்ளுகிற காருகன்! உன் காமம் நாளைக்கு வேறு எந்த அழகியை வேட்டையாட முந்துமோ! இன்னும் எத்தனை பெண்களை நீ கெடுக்கப் போகி ரூபோ!

மகா: உன்னை மறந்து பேசுகிறேய், புஷ்பா.

புஷ்பா: நான் கர்ப்பவதியாகாமலிருந்தால் இன்னும் என்னை உன் காமப்பாவையாக உபயோகித்து இன்பமாகக் காலம் ஓட்ட நீ தயங்கியிருக்க மாட்டாய். சுயங்கம் மிகுந்த தயவுன் நீ. உன் சுயரூபம் இன்று தான் எனக்குத் தெரிந்தது. மதி கெட்டு, மானம் கெட்டு, கண்ணிப் பண்பும் கெட்டு கேவலப் படித்தப்பட்ட நான் உற்றூர் உறவினர் முகத்தில் விழிப்பது தான் எப்படி? அதை எண்ணினாயா? உன் மதிப்பைப் பற்றிக் கவலைப் படுகிறோயே, உன்னை நம்பிய என் கதி என்னுவது?

மகா: புஷ்பா, நடந்தது நடந்து விட்டது. இனி பிதற் றிப் பயனில்லை. நான் சொல்கிறபடி கேள். ஊரையும் உற்றுரையும் மறந்து விடு. கினிமாவில் சேர்ந்து விடு. ஏதாவது எக்ஸ்ட்ரா சான்ஸ் கிடைக்காமலா போய்விடும்! பிறகு பணமும், புகழும் தானுகவே வரும்.

புஷ்பா: இரக்கமற்ற மிருகம்! உன் தங்கச்சிக்கு இது மாதிரித் தான் வழிகாட்டுவாயா நீ? உன் தந்தை பார்த்து முடித்துக் கல்யாணம் கட்டி வைக்கப்

போகிற உளது தர்ம பத்தினியிடம் இதுபோல் உபடேகிக்கத் துணிவாயா?

மகா: உம்... உன்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பிச் சிட்டுது. உன் கடப் பேசிப் பயனில்லை. எப்படி யும் போ. எனக்கு இனிமேல் கவலையில்லை. என் யோசனையைச் சொல்லியாச்ச.

[எழுந்து, கடக்கக் காலெடிக்கிறான். அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயல் கிறான்.]

மகா: (வெகுண்டு) விடடி, விபசாரக் கழுதை! மானங்கெட்டவள்! (ஒங்கி ஒரு அறை கையில் அடிக்கிறான்.)

[அவன் 'அம்மா...ஸ்ஸி!' என்ற கையை இழுத்து, அடிபட்ட இடத்தைத் தடவுகிறான். அவன் திரும்பிப் பாராயலே வேகமாகப் போய் விடுகிறான்:

புஷ்பா அழுதகொண்டு பெஞ்சில் சாய்ந்திருக்கிறான். சில நிமிடங்கள் சௌகர்யமாக வருகிறான். அந்தப் பக்கம் ஒரு வதிர் வருகிறான்.

அவன் ஆருவது காட்சியிலே ஜானிகியை முதலாளி புகுஷோத்தமருக்கு அறிமுகம் செய்து வைத்தவன். அவன் தொழிலே அது தான்! அவன் பெயர் சப்புத்தாயி. அவன் புஷ்பா அருகில் வந்து நின்று கவனிக்கிறான். பெஞ்சில் உட்கார்க்கு

சப்புத்தாயி: ஏனம்மா அழுகிறே? சின்னங் சிறுசு இந்த நேரத்திலே தனியா இதுமாதிரி இடத்திலே உட்கார்க்கு

[புஷ்பா தலையிரிக்கு அவளைப் பார்க்கிறான். தலை குனிக்கு முகத்தைக் கைகளால் முடிக்கொண்டு அழுகிறான்.]

சப்பு: எனம்மா? உனக்கு என்னம்மா நேர்ந்தது குழந்தை? ஏனிப்படி தனியா உட்கார்ந்து அழுதக் கிட்டிருக்கிறே?

[புஷ்பா பதில் சொல்லவில்லை. அழுதைகள் அதிகரிக்கிறது.]

சப்பு: சொல்லம்மா குழந்தை... அழாதேடியம்மா... என்னை உன் அம்மா மாதிரி எண்ணிச் சொல்லு. கவலைப்படாதே குழந்தை. (பரிவாக நெருங்கி உட்கார்ந்து, அன்புடன் அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார்கள்) ஜீயோ பாவம்! ஒ மாதிரி இருக்கிறு. இந்த வயசிலே இவருக்கு என்ன கஷ்டமோ? உம்...அழாதே யம்மா. அழாதேடி குழந்தை எங்கே, என்னைப் பாரு...

புஷ்பா: என்னைச் சம்மா விடுங்களம்மா. இனி நான் என்ன செய்றது? எங்கேயாவது விழுந்து சாக வேண்டியது தான்.

சப்பு: சாகிற வயசாம்மா உனக்கு? வேதனையினுடை விரக்தியுற்றவ மாதிரிப் பேசுறே. என், என்ன நடந்தது?

புஷ்பா: அவன் என்னைக் கைவிட்டு விட்டானே!...நம் பிக்கை மோசம் செய்துவிட்டானே....இனி நான் எங்கே போறது? என்ன செய்வது? (இடையிடையே விம்மலும், முடிவில் அழுகையும்)

சப்பு: அழாதேம்மா குழந்தை...அழகாக் கிளி போலேயிருக்கிற உன்னையா இக்கதிக்கு ஆளாக்கி விட்டான். கல்யாணம் செய்து கொள்கிறவங்க...

புஷ்பா: கல்யாணமுமாகலே. ஒரு எழவு மில்லே. கல்யாணம் செய்து கொள்ளேன்று சொல்லி ஆசையாப் பேசிக் கொடுத்துப் போட்டு... ...

சப்பு: ச்ச...ச்ச...ச்ச! பாவம்! தெரியாத்தனமா இப்படி நி...

புஷ்பா: என்னம்மா செய்றது? பட்ட பிறகு தானே புத்திவருதீ அப்போல்லாம் அப்பா--என்ற ஒரு வர் இருக்கிறதாகவே பேச்சொடுக்கலே. இப்ப வந்து, அப்பா சம்மதிக்க மாட்டார், குலகளை வம், அந்தஸ்துண்ணு தட்டிக் கழிக்கிறன், கயவன் மிருகம்!

கப்பு: பாவம்! பச்சைக் குழந்தை நீ!.. உலகத்திலே ஏமாற்றுக்காரங்க கொம்ப ஜாஸ்தி...

புஷ்பா: முட்டாள் முதேவி எனக்கு அது எங்கே தெரி யுது!

கப்பு: வருந்தப்படாதேம்மா. எழுந்திரு வா. உன்னை மாதிரிக் குழந்தைகளுக் கெல்லாம் சசன் கல்லவழி கட்டாமலா போவான்! உன்னை நல்ல இடத்திலே கொண்டு போய்ச் சேர்க்கிறேன். நல்ல வேளை நான் வந்தேனே.

புஷ்பா: அநாதை ஆலயம் ஏதாவதாம்மா?

கப்பு: வா வா. முதலிலே நம்ம வீட்டுக்குப் போவோம் அங்கே போயிச் சாப்பிட்டு விட்டு, ஆகவேண்டியதை யெல்லாம் கவனித்து முடித்து...

புஷ்பா : இருட்டி விடாதாம்மா ?

கப்பு: அதைப்பற்றி பென்ன?

புஷ்பா : அம்மா, வந்த.....

கப்பு : பேசாமே வா, குழந்தை. வீட்டிலே போய் பேசிக்கிடலாம். நீ சொல்ல வேண்டிய கதை யெல்லாம் அப்புறம் சொல்லேன். உம், எழுந்திரு, எழுந்திரு. (எழுந்திருக்கிறார்கள்.) ஆமா. உன் பெயர் என்ன? அதைச் சொல்லவியே.

புஷ்பா : (எழுந்தபடி) புஷ்பா.

கப்பு : என்ன அழகான பேரூ! அழகான பொன்னுக்கு ஏற்ற அழகான பேரூ. வாம்மா கண்ணு. வா, போவோம்.



காட்சி—15

இரவு பத்து மணி

முதலாளி புருஷோத்தமரின் தனியறை.

முதலாளி இல்லை. சப்புத்தாயி புஷ்பாவிடன் காணப்படுகிறார்கள். சப்பு ஒருங்காற்காலீபில் உட்கார்த்திருக்கிறார்கள். விடப்புடன் குழந்தையை ஆராய்ந்து நிற்கிறார்கள் புஷ்பா. சிரத்தையாக அவள் அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் சிங்காரம் இல்லாமலும் போகவில்லை.

சப்பு : அப்படி சேரப்பாவிலே உட்காரு, புஷ்பா. ஏன் நிக்கிறே?

புஷ்பா : இது யார் வீடம்மா?

சப்பு : தர்மப்பிரபு ஒருவர் வீடு. அவரைத்தான் நீயே பார்க்கப் போற்றியே நேரிலே.

[சில நிமிடங்கள் சென்று]

சப்பு : உட்கார்ந்திரு குழந்தை, இதோ வந்துட்டேன்.
(எழுந்து செல்கிறார்கள்.)

புஷ்பா : நானும் வாறேனம்மா.

சப்பு : இங்கேயே இரம்மா! இதோ ஒரு நிமிட்டிலே வந்திட மாட்டேன் நான்!

[போய்விடுகிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு]

புஷ்பா : இவ எங்கே போயிட்டா? என்னைத் தனியாக இங்கே விட்டுவிட்டு.....

[உள்ளே வருகிறார் புருஷோத்தமர். அவனை உற்சாகத்தோடு கவனிக்கிறார். அவனுக்குக் கலவரம்.]

புரு : அஹஹ, உன் பேரு புஷ்பாவா? சரியான பேரு... ரொம்பச் சரியான பேரு! புஷ்பா!... புஷ்...பா! புஷ்...பா!...அடா அடா மூப் போல முகம், மூப்போல கண்கள், மூப் போல முக்கு,

பூப் போல கை, கால்களும் அதுவே. பூவேதான் புஷ்பா...ரொம்பச் சரியான பேரு! அஹஹ.....

புஷ்பா : ஜீயோ, அவளை எங்கே ? நீங்கயாரு ?

புரு : உனக்குத் துணை நான்தான், அவள் எங்கே போனால் நமக்கென்ன ! அஹஹ..., புஷ்பா... நீ பூவேதான். பூக்கள் மிகுந்த பூங்கொடிதான். உனக்குப் பேரு வச்சவங்க ரொம்பப் புத்திசாலிங்க ரொம்ப ரொம்பப் புத்திசாலிங்க...என்ன அழிகு, என்ன அழிகு ! பு...பா...இச்ச இச்ச இச்ச இச்ச ! புஷ்...பா !

புஷ்பா : நீங்கயாரு ? யாரோ தருமப்பிரபு வருவா ருன்னு.....

புரு : நான்தான் தர்மப்பிரபு, தயாளர், முதலாளி எல்லாம். உனக்கு என்ன வேறுமானாலும் கேள். வைரமாலை, தங்கநகைகள், பட்டுப் பட்டாடைகள் எது வேண்டுமானாலும் கேள். உனக்கே உனக்கு என்று தரத்தயார்.

புஷ்பா : (பயந்து) ஜீயோ, நான் எங்கிருக்கிறேன் ?

புரு : சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட டாய், பெண்ணே ! எங்கிட்ட வா, கண்ணே !

புஷ்பா : உங்களுக்கு கோடி கும்பிடி. என்னை வெளியே அனுப்பி விடுகள். அவளை எங்கே ? இங்கேயே இரு, வாறேன்னு சொல்லிவிட்டு....

புரு : அவள் கடமை அவனுக்குத் தெரியும். உன்னை என்னிடம் ஒப்படைத்து விட்டாள். அப்புறம் இங்கென்ன வேலை ? போக வேண்டியது தானே ! அவளை ஏன் தேடுகே புஷ்பா ?

புஷ்பா : அவனும் ஏமாற்றுக்காரி தானு ? சண்டாளி என்னமாப் பேசினு ! பழிகாரி.....எனக்கு எவ்வளவு பட்டும் புத்திவராது போஸிருக்கு.

ஏரு : இனிப்பாக ஏதாவது பேச, கண்ணு. என் கசந்து கரித்துக் கொட்டுகிறே? இப்படி வா... இது தான் லோபா...வா, உட்காரு.....(நெருங்கு கிருர்.)

புஷ்பா : (விலகி) ஜயா, உங்களுக்குச் சோதி புண்ணியம் உண்டு.

ஏரு : முதல்லே ஒரு முத்தம் போதும், புஷ்பர்! உம், கொடு...இச்சு ஒண்ணு. பிறகு நியே அஞ்ச, பத்து, நாறு 'இச்சு...இச்சு...இச்சு'ன்னு தரவ் போரே பாரேன்! (கிட்டவருகிறூர்)

புஷ்பா : ஜயா, தந்தை மாதிரி இருக்கிற நிங்கள்.....

ஏரு : செச்சே, இப்படிபா பேசுறது!

புஷ்பா : என்னைப் போக விடுங்கள், அந்தக் கள்ளி எனக்கு உதவி புரிவதாகச் சொல்லி, ஏமாற்றி இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டாள்.

ஏரு : இப்ப உனக்கென்ன குறை? இனிமேல்தான் உனக்குஅதிர்ஷ்டம்...பணம், நகை, பட்டாடைகள் நிறைய, ரொம்ப ஏராளமா...

[அவர் அவளைப்பிடிக்க செருங்குகிறூர். அவன் விலகி ஓடமுயன்ற ஓடமுடியாதபடி மூலையில் அகப்பட்டுக் கொள்கிறூன். அவர் அவளைப் பிடித்து இழுக்கிறூர்.]

புஷ்பா : விடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்! ஜயோ... ஜயோ...

ஏரு : கத்தாதே! ஏனிப்படிக் கத்துகிறுப்? இங்கே வாம்மா...

புஷ்பா : உங்களுக்கு வயச அதிகமாகியும் ஏனிந்த வெறி? என்னை விட்டு விடுங்கள்! ஜயோ! ஜயோ! (அவன் வெறித்தனமாக சுவரில், அலமாரிக்கதவில், மேஜை மீதெல்லாம் தட்டுகிறூன்.)

ஏரு : புஷ்பா...ஏ பிசாசே...சும்மா சிட். எனக்குக் கோபம் வந்தால்.....

அவன் வாயைப் பொத்த அவர் கை நீட்டிடுகிறார். அவள்பலமாக அவர்வீரலைச் சடித்து விடுகிறான். ‘அம்மா...ஜய்யய்யா!’ என்று கையை உதறிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும்போது, அவள்விலகி ஓடி, ஒரு ததவைத் தட்டுகிறான். சட்டென்று ததவு திறக்கப்படுகிறது. தேவகி முன் வந்து புஷ்பாலை இழுத்து, சேர்த்துக் கட்டிக் கொண்டு, தங்கையை நோக்குகிறான். அவர் அவமானத்தால் தலைகுனிந்து சிற்கிறார்.

தேவகி : என்னப்பார் இது; உங்களுக்கு ஏன் இந்தப் புத்தி? உங்கள் மகள் மாதிரி இருக்கும் இந்தப் பெண்ணை நிங்கள்...சீ வெட்கமில்லை உங்களுக்கு? வாம்மா. இனி உனக்கொரு ஆபத்தும் வராது. என்ற அறைக்கு வந்து விடு.

[அழைத்துக் கொண்டு போகிறார்.]

காட்சி—16

மறுநாள் காலை. மணி ஒன்பதிருக்கலாம்.

தேவகியின் அறை. அவங்காரத்துக்கும் ஆட்ம்பரங்களுக்கும் குறைவில்லை. மேஜை மீது பெரிய கண்ணுடி, அதன் அருகில் பவுடர், ஹோயில், இதரடாய்லெட் சரக்குகள்..... வெளிருபக்கத்தில் தனி மேஜை. அதன் மீது புத்தகங்கள், காகிதங்கள், பேளை முதலியன். அருமையான நாற்காலிகள் இரண்டு மெத்தை பரப்பிய கட்டில்.

தேவகி கட்டிலில் ஒயிலானபோவிலே ஒயியாரமாகக் காட்சியளிக்கிறான். புஷ்பா புத்தக மேஜையருகில் கிடக்கும் நாற்காலியில் அமர்க்கு மேஜை யேலுள்ள தாள்களை சும்மாகிளாறிக் கொண்டிருக்கிறான்.

தேவகி : உன் கதையைக் கேட்கும் போது, புஷ்பா, அனக்கு என்னமா வருது தெரியுமா?

புஷ்பா : ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள் தான்னு எனக்குத் தோறுது, தேவகி.

தேவகி : அப்படிச் சொல்லாமா?

புஷ்பா : பின்னே அந்தக் கயவன் என்னை ஏமாற்றிப் பிறகு கைவிட்டு விட்டான். இவ்வளவு பெரிய மனிதராக இருந்தும் இந்த அயோக்கியன்..... மன்னிக்கனும், தேவகி. எனக்குஉள்ள ஆத்திரத் தில் உன் தங்கை என்பதை மறந்து.....

தேவகி : எனக்கு நேற்றே ‘சீ’ என்றாலிவிட்டது. பெரிய மனிதராக இருந்தால் போதுமா? சின்னப்புத்திக் காரராக இருந்தால்?.....அந்த தாமோதரன் சொன்னது....புஷ்பா, ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்களாகவா இருப்பார்கள்? நல்ல மனிதர்கள்....

புஷ்பா : எங்கே தேவகி எதிர்ப்படுகிறார்கள்! யாரை எப்படி ஏமாற்றலாம் என்று கழுகு மாதிரிக் காத் திருக்கிறார்கள் என்றுதான் எனக்குப் படிது.

தேவகி : அது சரின்னு நான் நினைக்கலே.

புஷ்பா : ஊம்....

தேவகி : உன்னை நேற்று பசப்பி ஏமாற்றி விட்டானே ஒருத்தி. அதனாலே பெண்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரிகள் என்று சொல்லாமா? அப்படி உன்னு சீ என் ஏமாங்தே? என்னையும் ஏமாற்றுக்காரின்னு தான் சொல்லுவியோ?

புஷ்பா : என்ன தேவகி சீ.....

தேவகி : அது மாதிரித்தான் ஆண்களிலும்! நல்லவர் கரும் உன்டு. ஏமாறக் கூடியவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிற எத்தர்களும் இருக்கத்தான் செய்வர்.

புஷ்பா : கடைசியிலே பழியை என்மேலே போடுகிற பாக்கும்! ஊம்....

[எதோ எழுதப்பட்டதானோ எடுக்கிறார்கள். படித்துப் பார்க்கிறார்கள்.....]

தேவகி : ஊஹு-ங்....

புஷ்டிபா : பின்னே இதென்ன ? அடித்து அடித்துத் திருத்தி எழுதி.....(படிக்கிறார்கள்) ‘மண்ணிடையின்...இல்லையே. விண்ணிலிருந்து வானவில்...ஊஹு-உம் மின்கொடி...பூங்கொடி....வானவில்’.....இதென்னது ?

[தேவகி எழுத்து தாஜீப் பிடிக்க ஒடுக்கிறார்கள்.]

தேவகி : அதைக்கொடு புஷ்டிபா. இங்கே கொண்டா.....

[தேவகி பிடிக்க முயல், புஷ்டிபாகொடுக்காமல் விலகி, விலகி டடிக்க முயக்கிறார்கள்...]

புஷ்டிபா : ‘விண்ணின்று வந்த மின் கொடி யோ,...வண்ணப் பூக்கள் சிதறும் பூங்கொடி...’ இந்தாம்மா உன் தாளு ! எனக்கு ஒன்னும் புரியலே....எதாவது காதல் பாஸையோ ? தேவகி, ஜாக்கிரதை ! காதல் கிடல்லு மயங்கிவிடாதே....என் வாழ்வு உனக்கு முன் எச்சரிக்கை !....

தேவகி : (காகிதத்தைக் கிழித்து ஏறிந்து) போடி..... என்னமோ கிறக்கி வச்சால்....

[மகாராஜன் ‘தேவகி, தேவகி’ என்று கூடி பிடிக்கொண்டே உன்னே வருகிறார்கள். புஷ்டிபா வைக் கண்டு திடெக்கிட்டு நிற்கிறார்கள். புஷ்டிபா ‘ஐயோ’ என்று கூவி, கலக்குமுறை, சேவகியை கோக்குகிறார்கள். தேவகி எதுவும் புரியாமல் அல்லதுயும் அவளையும் மாற்றி பார்க்கிறார்கள்.]

மகா : இவன்...இவன்

தேவகி : என்ன அண்ணு, ஏனிப்படி...

புஷ்டிபா : உன் அண்ணாலு இவன் ?.....ஐயோ.....

தேவகி : என்ன புஷ்டிபா, என்ன ?

புஷ்டிபா : நான் மயங்கி விழுந்து விடுவேன் போலிருக்கே! கேற்றிரவு உன் தந்தை.....இந்தக் கயவனின்

அப்பா...தேவகி, இவன்தான் அந்த அயோக்கியன்...தேவகி !....

அழுகை பொங்க, எட்டிவில் சாய்கிருள்-விசித்து விசித்து அழ...

மகா : இவள் இங்கு எப்படி வந்தாள் ? உனக்கு முன்பே தெரியுமா ?

தேவகி : ஊஹாம். அதை ஏன் கேட்கிறே ! அது பெரிய கதை.....

புஷ்பா : தேவகி ! இனி இங்கிருக்க முடியாது. என் எங்காவது போய் எப்படியாவது நாசமாகிறேன். மிருகங்கள்—வெறிபிடித்த மிருகங்கள்—வசிக்கும் இருண்ட சூகை இது.

[பைத்தியம் பிடித்தவன் போல் கத்திக் கொண்டே வெளியே ஓடிவிடுகிறுன். தேவகி ‘புஷ்பா, புஷ்பா !’ என்ற பின்சென்று பிடிக்க முன்றும் முடியவில்லை.]

தேவகி : அண்ணு, அவள் சொன்னது.....

[அவன் மெளனவாக வெளியேற்றிவிடுகிறான்.]

தேவகி : சே, என்ன பயங்கரமான உலகம் இது தாமோ தரன் சொல்வது சரிதான் போலிருக்கு!



காட்சி—17

பகல் பதினேரு மணி.

கந்தன் வீடு. ரிக்ஷா ஒன்று வருகிறது. ரிக்ஷாவில் புஷ்பா மயங்கிக் கிடக்கிறான். அவன் தலை, சேலை ஏல்லாம் ஈரம். தண்ணீரிலிருந்து கரையேற்றப் பட்டிருக்கிறான் அவன். கந்தனும் தாமோதரனும் உடன் வருகிறார்கள்.

தாமோ : உம்...முதலாளி வீட்டுக்குள்ளிருந்தா ஓடிவங் தாள் ? ஊம் ?

கந்தன் : வெறி பிடித்தவ மாதிரி ஓடினாள். எங்கே இப்படி ஓடிறூ, யாரு இவ, என் இப்படிப் போரு

என்று சுந்தேகம் எனக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தெரு மூலையிலே நான் வாற போது, இவள் பாழடைந்த தெப்பக்குளத்திலே குதிக் கிரது தெரின்தது. ஒடியே போயி, கூந்தலைப் புடிச்சு வெளியே இழுத்தப் போட்டேன். நான் வாறதுக்குள்ளாறுவே தண்ணியை நிறையக் குடிச் சான்று தோல்லுது...

[கிழவி — கங்கனின் தாய்—வெளியே வருகிறீர். வந்து கவனித்து...]

கிழவி: யாரிது? என்ன? என்னது? என்ன நடந்தது? இந்தப் பொன்னு யாரு? ஐயோ எங்கேயோ குளத்திலே குட்டையிலே விழுந்திட்ட மாதிரி யில்லா தெரியுது! பாவம், என்ன கயிட்டமோ.... இந்தச் சின்னஞ்சிறு வயசிலே.....

காந்தன்: அம்மா இந்தப் பெண்ணை கவனிச்சுக்கோம்மா. நான் போயி வைத்திபரைக் கூட்டியாரேன். முதல்லே வேறே புடவை கட்டி.

[தாயோதரனும் கந்தனும் புஷ்பாலை மெது வாகப் பிடித்து உன்னே கொண்டு போகிறார்கள்.]

கிழவி: பாவம்! கிளிமாதிரி யிருக்கு பொன்னு. இப் படியா போயி குளத்திலே விழுந்து வைக்கும்! உம் அது தலையெழுத்து.....

[தாயோதரன் ஏருகிறார்கள்.]

தாயோ: தலையெழுத்தாவது! அக்கிரமத்தாரர்கள் செய் கிற வினையின் வினைவு அப்பரவிகளின் தலையிலே விடிகிறது. ஏமாந்தவர்கள், ஏமாந்தவர்களாகவே வாழ்டும் என்பதற்காக ஆக்கிவிட்ட பேச்சு தலை யெழுத்து, விதி, காமம், அது இது.....

கிழவி: அட நியா! அன்னைக்கு ராத்திரி வந்தேயில்லே? உன்னை நான் கவனிக்கலியே!



காட்சி-18

மத்தியான வேளை.

தெருவு மேளம் முழுக்குகளோடு பால் குட்டார்வலம் வருகிறது. இருபது பேர்களுக்குக்குள்—பெரியவர்கள், சின்னவர்கள், பெண்கள். வெள்ளிக்குடங்கள் பன்னிரண்டு சிறையப் பால்-கோயில் அபிஷேகத்துக்காட். டூ, சுக்தனம் பன்றீர், வெற்றிலைபாக்கு, பழம் வகையராக்களுக்கும் குறைவில்லை.

ஊர்வலம் சின்று சின்ற கர்கிறது. எதிர்ப் புறமாக தாமோதரன், காந்தன், பாஸ்கரன், இன்னும் பத்துப்பேர்கள் வருகிறார்கள்.

ஒருவர்: விலகி நில்லுங்கய்யா ! கோவிலுக்குப் பால் குடம் போறது கண்ணு தெரியலே ?

தாமோ: ஒரோ அப்படியா ; கோவிலுக்கா போகுது ? அங்கே போயிட.....

முதல்வர்: என்னய்யா மூளை இல்லாதவன் மாதிரி பேசுமே சாமிக்கு அபிஷேகம் செய்யப் பால்குடம் போகு துன்னு.....

தாமோ: நட்ட கல்லூக்குளிப்பாட்ட வெள்ளிக் குடம் களிலே பாலா ! ஆகா ! நாட்டிலே பட்டினிப் பட்டாளம் பெருத்துக் கிடக்கு... பச்சைக் குழங்கை கள் பாலுக்குப் பறவாப் பறக்குது. பால்குடியுள்ள கள்... அதிகாரகப் பால் குடியுங்கள்... உடல் கணம் பெறப் பால் குடியுங்கள் என்றும் இரசாரம் நடப்பதிலும் குறைச்சல் இல்லை. அதே வேளை யிலே, தினந்தோறும் குடம் குடமாகப் பால் சாக்கடையிலே போய்ச்சேருது. அபிஷேகமாம் ! புண்ணியமாம் ! இது மாதிரி அங்குயைம் வேறு எந்த நாட்டிலேயாவது நடக்கிறதா ?

முதல்வர்: நாள்தீகன் !

2-வது ஆள்: தோசி ! தோசி!

3-வது: அயோக்கியன்! காலிப்பயல்

4-வது: விலகி நில்லுடா தடியா!

தாமோ: படமாடும் கோயிலை கவனிக்கும் முன் நடமாடும் கோயில்களான மனிதர்களை கவனியுங்கள் என்று திருமந்திரம் உபதேசித்தார் திருமூலர். மக்களிடத்தில் அன்பு காட்டுங்கள் என்று பக்தர்கள் எத்தனையோ பேர் சொன்னார்கள். நீங்களோ பக்தியின் பெய்கால் கண்மூடித்தனமாக அலைகிறீர்கள். மனிதப்பண்பை மறந்துவிடத் தயாராக இருக்கிறீர்கள்.

ஒருவர்: யாருடா இவன்! அயோக்கிய நாய்! தன்னுடா....

தாமோ: உம். உங்கள் சித்தம்...கடவுளின் குழந்தை கள் அலறுக்கும் தீனக்குரலுக்குமாவது சொனி சாய்க்கிறீர்களா பார்க்கலாம்.....

[பட்டினிப் பட்டாளம்—பி ச்சைக் காரசு குழந்தைகள்—கொட்டாங்கச்சி, தகர டப்பா, மன்கலையம், துருப்பிடித்த தகரப்போனிகளுடன் ‘ஜயா பாலு!...பசிக்குதே...ஜயா பாலு!’ என்ற வந்து குழ்ச்சின்றன.]

தாமோ: தேவனின் திருக்குமாரன் ‘கேளுங்கள்! கொடுக் கப்படும்’ என்று சொன்னாரே. இத்தனை குழந்தைகள் கேட்கிறார்கள். கேட்டும் உங்கள் மன மிரங்கவில்லையா? தட்டுகிறார்கள். உங்கள் மனக் கதவும் திறக்கவில்லையா? கடவுளுக்கு என்று நீங்கள் கொண்டு செல்லும் பாலை கடவுளின் குழந்தைகளுக்குக் கொடுத்தாலென்ன?

விலர் குழந்தைகளை அடிக்கிறார்கள். ‘அயோக்கியன், காலி வீணப்பயல்...போலீஸைக் கூப்பிடுக்கய்யா’ என்று பலரும் கட்சங்போடுகிறார்கள்.



காட்சி—19

மாலை. முதலாளி புருஷோத்தமரின் வீடு.

புருஷோத்தமரும் பலவெரிய மனிதர்களும்—
எல்லோரும் எற்காவிகளில் அமர்த்திருக்கிறார்கள்.

இருவர்: பயலைப் பார்த்தோன்னேன் ! ஆட்டைக்
கடிச்ச, மாட்டைக் கடிச்ச, மனுஷனையே கடிச்ச
வந்துட்டுதாம்கிற கணக்கிலே ஆயிட்டானே !

2-வது: நகத்தாலே கிள்ளி ஏறிய வேண்டிய விஷப்
பூண்டு வேறோடிப் பெரிசா வளர்ந்திட்டுது, இன்
அம் வளராமல் இப்பவே கவனித்தாகணும்.

புருஷோ: நான் இதுவரை கவனியாமலா யிருந்தேன் ?
காலைக் கையை முறிச்சப் போடுதான்னு ஆனா
களை ஏவி யிருந்தேன். இந்தப் பயல் எப்படியோ
பாய்ச்சிட்டான் போலிருக்கு:

3-வது: ஆனாகளை எம்பப் படாதுங்க. உங்ககிட்டே
ஆகட்டும் சாமி'ன்னு தலையாட்டிக் காசும் வாங்கிக்
கிடுவானுக, பார்க்கப் போனு. அவனுக்கு உடங்
தயாக இருப்பாங்க. என்ன நான் சொல்றது ?
புருஷோ: இப்போ போலீசிலே எழுதிவச்சிருக்கேளாக்
கும் ?

3-வது ஆசாமி: அவன் எம்பபனுவன் ! எங்கேயாவது
அண்டர் கிரெளன்டிலே போயிருவான். எங்கே
மிடிபடப்போறுன் ! என்ன நான் சொல்றது ?

வேறேநுவர்: நீங்க சொல்றது சரிதான். சின்னே என்ன
தான் செய்யனும்து வழி காட்டுறீங்க?

3-வது அதுதான். எதினுக்கிடும் செய்துதான் ஆச
னும். அவனை இப்படி வளரவிடப்படும் ? என்ன
நான் சொல்றது ?

3-வது: நீரு சொன்னீரு நீருமோருக்கு உப்புப் போத
தன்னு, போமய்யா.

3-வது: இது தான் நம்மளவங்க செய்ற ராங்கு. நமக் குள்ளோபே யினவு படுத்திக்கிட்டுப் போனு, அப் புறம் ஏன் மூணை மாறுவதன் குசம்பு பண்ணமாட்டான்? என்ன நான் சொல்லறது?

முதல்வர்: நீங்க சொல்லறது சரி தான். மற்றவர்களும் ஏதாவது சொல்லலும் பாருங்க. அது குலை: நீங்க கொஞ்சம் சம்மா யிருங்க. (புருஷோத்தமரிடம்) ஆமா, நீங்க என்ன யோசனை சொல்லீங்க?

4-கு: அது தான் யோசிக்கிறேன்.

இருவர்: சரியானபடி தண்டனை கொடுத்து சுவத்துப் பயலைச் செயிதலுக்கே தள்ள வழிபாருங்க. நீங்க நினைச்சா எதுதான் நடக்காது?

5-வது: அது ஸேரி. அவனை வசமானபடி அமுக்க நமக்கு பாயின்டுக் கேட்க வேணுமில்லே. அதுகளை சரிபாச் சேருங்க முதலிலே. என்ன நான் சொல்லறது?

இருவர்: (கிண்டலாக) ரொம்பச் சரி! நீங்க சொல்லறது அத்தனையும் சொக்குத்தங்கம்! அட்டா!

5-கு: நீங்க போங்க. நான் யோசித்து வழிபண்ணி விட்டுச் சொல்லேன்.

2-வது: இது பெரிப் அக்கிரமமில்லே? கோயிலுக்குக் கொண்டுபோன பால்குடுத்தை வழிமறிச்ச, பிச் சைக்காரப் பயல்களுக்குத் தானம் பண்றதுன்னு?

4-வது: உங்க வீட்டு வேலைக்காரன் வச்சிருந்த துண்டைப் பிடுங்கி, தெருவிலே போன சோமாறிக்குக் கொடுத்தானுமே! என்ன திமிரு அவனுக்கு!

3-வது: அவன் கொழுப்பை அடக்கவேண்டியது தான்! என்ன நான் சொல்லறது?

முதல்வர்: உம், வாங்க! போகலாம்...வாரேஉம் 'வாரேஉம்' 'போயிட்டு வாரேஉம்' 'வரட்டுமோ' (என்று சொல்லி விட்டு எல்லோரும் போகிறார்கள், புருஷோத்த

தமர் எழுந்து யோசனையோடு அங்குமிங்கும் நடக்கிறார்)

தேவகி: அப்பா.....அப்பா (தயங்குகிறான்)

புரு: என்ன? ஊங்? சொல்ல வந்ததைச் சொல் வேண்.

தேவகி: அவ....பஷ்பா...குளத்திலே விழுந்திட்டாளாம்.

புரு: பிடை விட்டது! சனியன் தொலைஞ்சுதுன்று சம்மா இரு, பேர். தேவகி | நீ யாரிடமும் என்ன வாவது உள்ளிவெக்காதே. தெரியுதா? ஜாக்கிரதை.

தேவகி: ஐயோ பாவம்!

புரு: (முறைத்துப் பார்த்து) என்ன பாவத்தைக் கண்டுட்டே?

தேவகி: அவனைக் கல்யாணம் செய்கிறேன்னு சொல்லி, அண்ணன்.....

புரு: யர்ரு? மகாராஜனு?

தேவகி: ஊங்....எமாத்தி, அவன் காப்பமலு உதரின் சதும் கைவிட்டுட்டானும். அவன் ஏசி விட்டுப் போனதும், அழுதுக் கிட்டிருந்தவனை எமாத்தி, ஒருத்தி கூட்டி வந்து...

புரு: தேவகி, இதையெல்லாம் அவளா சொன்னு? பொய்யாக இருக்கும்!

தேவகி: ஊஹுறும்...நாங்க் பேசிக் கொண்டிருந்த போது, அண்ணன் வந்தான். அவனைக் கண்டதும் அப்படியே பிரமிச்சப் போயி நின்னுட்டான். இவ இங்கே எப்படி வந்தான்னுன். அவனைக் கண்ட துமே அவள் குழுறி அழுது, வெறி பிடித்தவ மாதிரி ஓடிப்போன்றதான். குளத்திலே விழுந்துட்டா; பிரேதத்தை யாரோ எடுத்துப் போனான் கன்னு கேள்விப்பட்டேன். என்ன இருந்தாலும், அப்பா, நீங்க.....

புது: சரி சரி, சீ போ உள்ளே...அடக்டவுளே ! (தலையிலே கைவைத்து நாற்காலியில் காப்கிறூர்) நல்ல வேளை ! அவன் செத்துத் தொலைஞ்சாளே ! இருந்து மானத்தை வாங்காமே ... மகாராஜன்—அயோக்ஷிய நாய்—இப்படியா அலைஞ்சிருக்கான் இம்ம்....

காட்சி—20

இரவு. ஐந்தாவது காட்சியில் வந்த அறை.

தாமோதரனும் அவன் என்பன் சோழுவும்.

தாமோ: என்னசோழு, இப்பல்லாம் உண்ணைக் காணவே முடிகிறதில்லையே!

சோழு: என்னையா ? நல்லாச் சொன்னே போ ! உம், நான் அஞ்சாறு தடவை உண்ணைத் தேடி வந்தேன் இங்கே வந்து அலைஞ்சது தான் லாபம்.

தாமோ: அப்படியா !

சோழு: தாமோதரன் ! என்னப்பா சீ ! உன் திருவிளையாடல்கள் வரங்கள் ரெம்ப அதிகமாவதாகத் தெரியுதே.

தாமோ: திருவிளையாட்டா நான் என்ன சிவலுரின் வாரிசா திருவிளையாடல் புரிவதற்கு ! ஹ ஹ ஹ !

சோழு: பின்னே, தெருக்கூத்துன்று சொல்லனுமோ !

தாமோ: அப்படித்தான் ஏன் சொல்லனும் ?

சோழு: ஊம் ?

தாமோ: உன்னமயின் உயர்வுக்காக, மானுவிகத்தின் மேன்மைக்காக, அதிமனிதம் பூமியிலே பரவ வதற்காக—சரியான லட்சியங்களே, தனக்குச் சரி யென்று பட்ட முறையிலே மற்றவர்களுக்கும் புரியவைத்தால் ?

சோழு: மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டுமே, பிரதர் !

தாமோ: வியாதியைக் குணமாக்கவல்ல நல்ல மருந்தை -கசப்பானதை-இன்முகத்துடன் வியாதிக்காரன் ஏற்றுக்கொள்கிறாரா? எங்காவது கண்டிருக்கிறாரா? சமூகம் இன்றைய நோயாளி.

சோழ: அதுக்கு உண்ணை யாரு டாக்டராக நியமித்தது!

தாமோ: ஒவ்வொரு மனிதனும் சிற்றிக்கும் சக்தி பெற கிறவரையில், சிர்திக்கத் தெரிந்த ஒவ்வொருவனும் குறை நீக்கும் மருத்துவனுக மாறவேண்டும். அது தான் என் ஆசை.

சோழ: சட்டம், கட்டுப்பாடு, தர்மம் இவைகளையெல்லாம், உண்ணைப்போல, ஒதுக்கிவிட வேண்டுமாக்கும்? அப்படித்தான்!

தாமோ: இன்றுள்ளவர்களின் கண்களிலே நான் குற்றவாளியாகத்தான் தென்படுவேன். ஏசுகிறில்துவும், சாக்ரட்டஸ்மாம், அவர்களைப் போன்றவர்களும் குற்றவாளிகளாகத்தான் மதிக்கப் பட்டார்கள் ஒரு காலத்தில்!

சோழ: சரிதான், தாமோதர்! ஒவ்வொருவனும் தன் தீன்த்தானே வையகத்தை உய்விக்க வந்த வித்த கண் என்று சொல்லிக் கொண்டு, வீண்த்தனமாகக் கொயல் புரிந்தால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாமோ: அப்படி நான் சொல்லவில்லையே!

சோழ: ஊங்க?

தாமோ: மனித சமுதாயத்துக்கு நன்மை விளைக்கும் காரியங்களை மக்களில் பெரும்பாலோர் வரவேற் காமல் போகமாட்டார்கள். மக்களின் அன்பை, ஊருக்கு நல்லது கருதி உழைப்பவன், பெற்றே திருவான். வெனினும், காந்தியும். இயர்களைப் போன்றவர்களும் மக்களின் பக்கபலத்தை பெற முடிந்தது எதனால்?

சோழ : ஆனால், உந்த போக்கு விசித்திரமாக அல்லவை இருக்கிறது!

தாஸோ : கோயில்முன் அமர்ந்து காசு பறிந்துக் கொள்ளியதிற்கு வட்டிக்காரர்களை ஏசு முனி அந்தது விரட்டியதும், விசித்திரமாகத்தான் தோன்றியது அந்தக்காலத்தில்! மக்களின் துயர் கண்டு உள்ள நெந்து ராஜபோக்வாழ்வையும், அழகு மணிவியையும், அருமை மெந்தனையும் நடோத்திரியில் விட்டுப் பிரிந்த புத்தமுளியின் போக்கும் விபரிதமாகத்தான் தோன்றியது, ஒரு காலத்திலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று மக்களின் உரிமையைப் பெறத் தூண்டி, பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர்களின் செயலும் விபரிதமாகத்தான் பட்டது அப்பொழுது. கறுநிறநிக்கிரோவர்களும் மனிதர்களே, அவர்களும் மனிதராக வாழ வசதிகள் பெற்றேயாக வேண்டும்என்று போர்டிய ஆபிரகாம் விள்களின் போக்கும் விசித்திரமாகத் தான் தோன்றியது அன்று. உழைப்பது பஸ்; உண்பது சிலர், உழைப்போர் உழைப்பின் பல்களையும் அனுபவிக்க உரிமை பெற்றவர்கள் என்று மக்களுக்காகக் கட்சிபேசிய ஜெளின் போக்கும் விசித்திரமாகத்தான் பட்டது. அந்தக் காலத்திலே, என்! இந்தியா விடுதலைபெறும்வரை, காந்தியின் வழிகள் கூட விசித்திரமாகத்தானே தோன்றின.

சோழ : உந்த ஆர்வமும் வெறியும் உன்னை எங்கே கொண்டு போய் விடும் தெரியுமா?

தாஸோ : தெரியாமலேன்! ஏசுமுளிக்குச் சிலுவையும் முட்கிடமும் பரிசுவித்தது மனித சமுதாயம்தானே! சாக்ரட்டைலாக்கு விழஞ்சும், விள்களும்கு குண்டும், மைக்கேல் காவின்சுக்கும் காந்திக்கும் குண்டுகளும் பரிசுவித்த மனிதகுலம்தானே

இது ! மனிதகுலம் முன்னேறவிட்டது என்று என்னை நம்பச் சொல்கிறுயா ? சோழ, எனக்குத் தெரியும் ! உண்மையைக் காதலிக்கிறவனிடம் அந்த ஆட்கொல்லி என்ன காணிக்கை கேட்கிறார்கள் தெரியுமா ? அவன் உயிரையே தான் கோருகிறார்கள். அவன் சரியான கொல்லிப்பாவை. என்றாலும் அவன் காதலிக்க—பூஜிக்க....தக்கவன் தான் !

சோழ: உன் செயல்களின் காரணமாக, சட்டம் உன்னை வேட்டைபாடத் தொடர்க்கிவிட்டது. உன் உயிரே.....

ஓ

தாமோ: சோழ, என்னை உனக்குத் தெரியாதா ? எனது லட்சியப் பணியிலேயே என் உயிர் போகுமானால், எனக்கு அது பெரிய பாக்கியமே. என்னைப்போல் ஒரு நண்பனிருந்தான் என்ற பெருமை உனக்குக் கிட்டாதா ?

சோழ: தாமோதர் ! யார் என்ன சொன்னாலும் நீ உன் கருத்தை மாற்றமாட்டாப் பெற என்பது எனக்குத் தெரியும். என்றாலும் என் கடமை உன்னை எச்சரிக்க வேண்டியது. சொல்லிவிட்டேன்.

தாமோ: உன் அன்புக்கு என் நன்றி.

சோழ: நீ என்ன சொல்லி என்ன செய்து என்ன பயன் ! இன்று, உன்னைப்போல் பத்துப் பத்தினஞ்சு பேர் உன்னைப் பாராட்டலாம். ஆனால், முதலாளி புருஷோத்தமர் சலபமாகப் புகழ் பெற்றுவிட முடிகிறது.

தாமோ: நான் புகழை விரும்பவில்லையே !

சோழ: நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டுப்பேச. முதலாளி தேசிய விளையாட்டு நிதிக்கு ஐம்பத்தி மூயிரம் ரூபாய் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். நாளைக்கழித்து அவரை ஊரேபாராட்டப் போகிறது !

தாமோ : ஊர் என்று சொல்லாதே ! பகட்டிலும் பண காந்தியிலும் படாபோபத்திலும் மயங்குகிற பெரியமனிதர்களும், அவர்கள் அடிநக்கிகளும் பாராட்டுகிறார்கள் என்று சொல்லு !

சோழ : சீ வேண்டுமானாலும் கத்திவிட்டுப்போ. உண்ணோப்போன்ற பைத்தியக்காரர்களின் பேச்சையார் கேட்கப்போகிறார்கள் !

தாமோ : உலக வெளியிலே இன்னும் உதயம் பிறக்க வில்லை, தோழா ! உதயத்தின் பொன் ரேகை கால் பாவும் குறி தோன்றவில்லை ! இன்னும் எத்தனை ஏசுகள், எத்தனை புத்தர்கள், எத்தனை சாக்ரட்டங்கள் தோன்றி, உலக இருளிலே மறைய வேண்டுமோ !



காட்சி 21

மறு நாள். பகல். கந்தன் வீடு.

புஷ்பா, கந்தனின் தாய், கந்தன், தாமோ தரன்.

எல்லோரும் தகரயில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கிழவி : ரொம்ப அநியாயக்காரப் பாவிக பெருத்த உலகமா இருக்குதம்மா. பாரேன், அந்த முதலாளி கரிமுடவானும், பொட்டுப் பொடுக்குன்னு போவான் அவன் மகனும் செய்த அநியாயத்தை கடவுளு இவங்களைக் கேட்க மாட்டேன்கிறோ!

தாமோ : இவங்களை மாரித் தூசாமிகள் தானே இன்றைய உலகத்தில் நன்றாக வாழ முடிகிறது.

கந்தன் : பணமிருக்கு. இவங்க செய்றவை வெளியே தெரியாமலே போயிடுது.

தோமோ: புஷ்பாவின் கதை சிறு உதாரணம். இதுபோல் எத்தனை எத்தனையோ சமுதாயத்தில் அன்றூட்டி கிழஷ்சி. மனிதர்கள் மனிதத் தன்மை இழந்து விடுகிறபோது—வெறியர்களாகிற போது—வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டிருப்பவர்கள் மேலும் மேலும் பலியிடப் பெறகிறார்கள்.

புஷ்பா: இனிமேல் நான் என்ன செய்வது? அது தான் எனக்குப் பெரிய கவலை.

கிழவி: இதக்குப் போயி வீங்க கவலைப்படுத்திபே இங்கேயே இரு. எனக்கு ஒரு பொன்னு இருந்தா, அவளை வச்சிச் சோறு போட்டுக் காப்பாத்துவேனு இல்லையா? நீ என் மக மாதிரி. இனி கீ வருத்தப் படக் கூடாது.

புஷ்பா: உலகத்திலே நல்லவங்களும் இல்லையன் போகலே. தேவகி சொன்னு. அது சரியாகத் தானிருக்கு.

தோமோ: வெளியே யாரோ நிற்கிற மாதிரித் தெரியுதே.
[கந்தன் ஏழுந்து போய் பார்த்து,]

கந்தன்: நிங்களா? அடா அடா, நேரே உள்ளே வந்திருக்கலாமே... ...

[தேவகி வருகிறார். எல்லோகும் அவளையே கவனிக்கிறார்கள்.]

புஷ்பா: உனக்கு நூறு வயது, தேவகி! இப்பதான் உன்னைப்பற்றிச் சொன்னேன்.

[தேவகி தாமோதரனை கவனிக்கிறார். இப்பொழுது தேவகி கழுத்திலே வைரமாலை இல்லை கைகளில் வளையல்கள் இல்லை. விலை உயர்க்கப்ட்டாக்கட அவள் அணிந்திருக்கவில்லை. தூய ஶல்லிகைப்பூ வண்ண ஆடை உடித்தியிருக்கிறார்.]

அவள் மாற்றத்தை தாமோதரன் கவனித்த பதை அவளும் கவனித்துக் கொண்டார்.

அவன் மறுபுறம் திரும்ப, அவன் நாணித் தலை
ஞனிகிறூன் ஒரு கணம் பின் புஷ்பாவவப்
பார்க்கிறூன்.]

கிழவி: என்னம்மா, வந்தே... பேசாம் நிக்கிறே? இரி
இப்படி.

புஷ்பா: உட்காரு தேவகி.

[தேவகி புஷ்பா அருகில் உட்காருகிறூன்.]

தேவகி: என்ன புஷ்பா, இப்போ உடம்பு எப்படி
யிருக்கு?

புஷ்பா: உடம்புக்கு என்ன குறைச்சல்?

தேவகி: நீ இப்படிச் செய்வாயென்று நான் எதிர்பார்க்க
கவே யில்லை.

புஷ்பா: கயவனிடமிருந்து தப்பி, அயோக்கியனிடம்
இங்கி, சேர்ந்த இடம் அயோக்கியர்களின் சொந்த
பவனமே என்பதை அறியும் போது எனக்கு
எப்படி யிருக்கும்?

தேவகி: என்னை ஏன் நீ நம்பக் கூடாது?

புஷ்பா: என்ன யிருந்தாலும் நீ உன் தந்தையின் அதிகா
ரத்துக்கு உட்பட்டவன் தானே.

தேவகி: சரி, போகுது! நல்ல வேளை, நீ பிழைத்தாயே,
அதுவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

புஷ்பா: செத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

கிழவி: என்ன அப்படிச் சொல்லுமே! இனி மேல்
உனக்கு ஒரு குறைச்சலுமில்லே. ஆமா.

தேவகி: நீ செத்துப் போன்ற என்றே நினைத்தேன்.
அப்படித் தான் எனக்குச் சேதி கிடைத்தது...
அதையே தான் அப்பாவிடமும் சொன்னேன்.

தாமோ: சனியன் தொலைந்தது, கவலை விட்டது என்று
நினைத்திருப்பார் அவர். தெரியாதா இந்த ம்
பெரிய மனிதர்களை!

தேவகி: (அவனைப் பார்த்துவிட்டு) இவ்வளவு தானு மறு ஓள் பெருமை என்றால் விட்டது எனக்கு. அவர் அப்படித்தான் மகிழ்ந்து போனார்....கந்தன் சொன்ன பிறகு தான் எனக்குத் தெரியும். உடனேயே உன்னைப் பார்க்கலும், பார்க்கலும்தூ துடிப்பு. வந்து விட்டேன்.

புஷ்பா: ஏன் நகைகளை யெல்லாம் கழற்றி விட்டாயிருள்ளைகளைக் கூட

தாமோ: இங்கு நான் இருப்பேன் என்பது தேவகி அம்மையாருக்குத் தெரிந்திருக்கலாம்!

புஷ்பா: அதுக்காகி

தாமோ: அன்று போதுக் கூட்டத்திலே சொன்னது ஞாபகம் வந்திருக்கும்!

புஷ்பா: எனக்கு ஒண்ணும் புரியலே.

கீழவி: இவன் பேசேற்று யாருக்குத் தான் புரியுது? என் நாத்தையாவது சொல்லித் தொலைக்காம்... உம்...

தாமோ: விண்ணின்று விழுந்த மின்கொடியோ, மண்ணிடைப் பிறந்த வான்வில் வண்ணப் பூக்கள் குலங்கும் பூங்கொடியோ எனத் திகழும் சின்ன எஜமாணியம்மாள்

புஷ்பா: ஒகோகோ! இது நீங்கள் சொன்னதா? தேவகி கவிதை எழுதிப் பழகுகிறோன்று நினைச்சேன் காகிதத்திலே எழுதி, எழுதி, அடிச்ச சரியாக எழுத

தேவகி: (கையால் அவளை லேசாகக் குத்தி) போடியம்மா... நான் போடேன். (தலை குனிகிறேன்.)

புஷ்பா: ஊம், பிறகு?

தேவகி: புஷ்பா!

தாமோ: தேவகியம்மையாரின் கழுத்திலே மின்னும் வைர அட்டிகை. உழைப் போரின் ரத்தத் துனிக எால் ஆனது என்றேன்... ...

புஷ்பா: அப்படியா தேவகி? இவர் இருப்பார் என்று கூற்றி வைத்து விட்டு வந்தாய்?

தேவகி: னா ஹு-ஹும் (தாமோதரனை சாணப் பார்வையால் பார்த்துவிட்டு) இல்லை.

புஷ்பா: பின்னே?

தேவகி: நங்கள் அநாவசியம் தானே! அதனால் தான்

தாமோ: வாழ்க தேவகி அம்மையாரின் முடிவு! எனது பேச்சுக்கு இந்தனை வல்லமை இருக்கும் என்று நான் என்னியதே இல்லை.

புஷ்பா: உங்கள் பேச்சின் காந்த சக்தியோ; அல்லது... (தேவகியைப் பார்த்து, குறும்பாகச் சிரிக்கிறார்கள்.)

தேவகி: போடி... இது தான்

தாமோ: (லேசாகச் சிரித்தபடி, கந்தன் பக்கம் திரும்புகிறார்கள்) என்ன, என்லை ஏற்பாடுகளும் எப்படியிருக்கு? நாளைக்கு...

கந்தன்: திருப்திகரமாக முடிந்தது.

தாமோ: சரி, நீயு! ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்....நான் வாரேன்.

(போகிறார்கள்)

புஷ்பா: தேவகி உனக்கு அவரிடம்....

தேவகி: சம்மாயிரு புஷ்பா...

புஷ்பா: (குறும்பாக) னாம்....அப்படி த்தானே?.....காத....அது ஆபத்து தேவகி.

தேவகி: (வெட்கத்தோடு) போடி போ! (எழுந்து வெளியே செல்கிறார்கள்.)



காட்சி—22

பகல்.

தாமோதரன் அறை.

கந்தன் வீட்டிலிருங்கு வந்த தாமேரதரன்,
யோசனையோடு மேஜை யகுகில் நிற்கிறான்.
'உள்ளே வரவாமே?' என்ற குரல் எழுகிறது.
தாமோதரன் வாசல்புறம் பார்த்து ...

தாமோ: யாரது? (வியப்புடன்) தேவகிபா! தேவகி
சிரித்துக்கொண்டே வருகிறீர்.

தாமோ: ஏது இவ்வளவு தூரம்! ஏதாவது சொல்ல
விரும்பியிருந்தால், கந்தன் வீட்டில் வைத்தே
சொல்லியிருக்கலாமே!

தேவகி: உங்களைப் பின்பற்ற ஆசைகொண்டு, உங்கள்
அடிச்சவட்டிலேயே வந்தேன்.

தாமோ: பேஷ்! எனக்கு இத்தகைய சுந்தர சிஷ்டை
கிடைப்பது மகிழ்வு தருவது தான். ஆனால்,
வழியில் பார்த்தவர்கள் என்ன நினைத்திருப்பார்
கள்!

தேவகி: யாரும் எதிர்ப்படாத தனிவழியாகத் தானே
நீங்கள் வருகிறீர்கள்! உங்கள் பின்னாலேயே வந்த
தனால் போச்சு. இல்லையனில் நீங்கள் எங்கே,
எப்படி மறைந்திருக்களோ என்று

தாமோ: அடா அடா, மரியாதை தெரியாத மனிதனுக
இருக்கிறேனே!... உட்காருங்கள் அம்மா, உட்கா
ருங்கள்.

தேவகி: நீங்கள் எனக்கு அதிக மரியாதை ஒன்றும்
காட்ட வேண்டாம். சம்மா 'தேவகி' என்றே
அழைக்கலாம். நான் உங்களைவிட இனையவள்
தானே! எனக்கு எதுக்கு 'கள்' உபசாரமெல்
லாம்! (உட்காருகிறீர்) நீங்கள் நிற்கிறீர்களே?

தாமோ: பரவால்லே, (அவளை கவனிக்கிறான். அவன் பார்வையைச் சந்தித்த அவள் விழிகள் தணி கின்றன.) தேவகி, நீ இது மாதிரி என்னைச் சந்தித்தாய் என்பது உன் தந்தைக்குத் தெரிந்தால்?

தேவகி: பின் உங்களை எப்படி, எங்கே சந்திக்க முடிதிரது!

தாமோ: என்னைச் சந்தித்துத் தான் என்ன ஆக வேண்டியிருக்கிறது? அன்று அந்தக் கூட்டத்திலே அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று... ...

தேவகி: அப்படியானால், நான் ஆடம்பரங்களை ஒதுக்க வேண்டியதில்லையே!

தாமோ: ஊம்?

தேவகி: தாமோதரன், உங்கள் பேச்சு என் இதயத்தைத் தொட்டு விட்டது. உங்கள் பண்பும், உங்கள் வட்சியமும் என்னை மிகவும் வசீகரிக்கின்றன.

தாமோ: பாராட்டுதல்களுக்காக என் நன்றி.

தேவகி: அவ்வளவு தானு!

தாமோ: வேறு என்ன சொல்ல வேண்டும். தேவகி?

தேவகி: தாமோதரன், என் கண்கள் உங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லையா? என் உள்ளத்தின் ரகசி யத்தை விளம்பரப்படுத்துமே அவை!

தாமோ: கருவண்டுகள் போல் சமுலம் அந்த எழிற் கண்கள் அழகிய முகத்துக்கு ஏற்றவை தான் என்று தோன்றுகின்றன!

தேவகி: உங்கள் அன்புக்காக எங்கும் இதயத்தின் துடிப்பை விழிகளின் ...

தாமோ: போதும் தேவகி! இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. இப்படி நாடகம் நடத்தத் தான் நீஇங்கு வந்ததாடி.

தேவகி: எல்லாம் நடிப்பு என்று தள்ளுகிறீர்கள்? உண் மையைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் என் பேச்சின், உணர் வின் உண்மையைக் காண இயலாமலா போனீர் கள்?

தாமோ: தேவகி, உனது அன்பையும், உணர்வின் உண்மையையும் போற்றுகிறேன். நீ என்னைத் தேடி வந்ததே என் பாக்கியம் தான். எனிலும் உண் அன்பை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

தேவகி: கவிதை பேசும் உங்கள் இதயம் உண்மையில் வறண்டது தானு? மனித மாண்பை மதிக்கும் உங்கள் தெஞ்சூ உண்மையில் சுமார்த்து தானு? அன்பை கெளரவிப்பதாகச் சொல்லும் உங்கள் மனம் உண்மையில் கல் தானு?

தாமோ: உணர்ச்சிச் சுறையால் ஏற்றுண்டு குழுறுவதில் அர்த்தமில்லை. தேவகி, என் வாழ்க்கை அப்படி. நான் ஜாஜ்வல்யமாக நின்று பிரகாசிக்கும் விஷ வெள்ளியல்ல. ஏரிச்சத்திரம் போலாவது விளங்க முடியாதா என்ற ஆசை எனக்கு. அதனால், என் கனலில் நானே கருகி எந்நேரத்தில் இற்ற விஷ வேனே எனக்கே தெரியாது என் கூண நேரப் பிரகாசத்தைக் கண்டு மயங்கி, என்னேடு நீயும் பஸ்மமாக வேண்டியது தான். உன் இளமையும், அழகும், அன்பும் இப்படியா பாழாகவே ஆம்? நான் அதை ஆதரிக்க முடியாது.

தேவகி: அன்பைக் காணிக்கை செலுத்தி அன்பு பெற வாம் என வந்தவருக்கு அர்த்தமற்ற அளப்புகள் தானு நீங்கள் அளிக்கும் பரிசு?

தாமோ: தேவகி, இது வீண்பேச்சல்ல. என் உயிர் எனக்கே சொந்தமில்லையே. எந்த வேளையிலும் நான் ஒழிக்கப்படலாம். எனக்கு பண்பலம் கிடையாது, ஆள்பலமில்லை, கட்சித் துளை கிடை

யாது. எனினும் உண்மையைக் காதலித்து, உண்மைகளை உணர்த்தச் சூனிக்கு செயலாற்றுகிறேன்.

தேவகி: உங்களுக்கு ஏற்ற துணியாக மாட்டேன் நான் என்ற எண்ணமா?

தாமோ: அவ்விதம் சொல்லவில்லையே! தேவகி, நான் தேர்க்கள்ள லட்சியப்பாகத கரடு முரடானது. கோரமானது. கொடிய சற்றுச் சார்புகள் உடையது. எண்ணிய எல்லையை எப்தமுடியாமல் நானே அழிந்து படலாம். என் வாழ்வு ஒரு போராட்டம். அதை நான் சகித்தே திருவேண். நான் துன்புறுவது போதும். என் ஆடன் சேர்ந்து துயரக் கனலால் வதங்கி எந்தக் கோமள இதயமும் ரத்தக் கண்ணீர் சிந்தித் தன் அன்பு வாழ்வைப் பாழாக்குவதை நான் விரும்பவில்லை.

தேவகி: உங்கள் முடிவான பதில்... ...

தாமோ: இதுவே தான். காதலுக்கும் கல்யாணத்துக்கும் என் வாழ்வில் இடமில்லை. எனது வாழ்வை நானே கதிக்கும் பொழுது அதற்கென இடமிருந்துக் கிடிக்க வில்லை நான். தேவகி, போய்வா. உன் அண்பை நான் மறக்கமாட்டேன்.

[**தேவகி** ஒன்றம் பேசாமல் எழுந்து டாக்கிறூன். வாசலருகில் சென்றதும் திரும்பி ஏக்கப் பார்வை பார்க்கிறூன். அவன் கண்களிலிருந்து ரீர் முத்துக்கள் சிக்குகின்றன.

தாமோதரன் யோசனையில் ஆழங்கவனும் ட்கார்ந்திருக்கிறூன். அவன் பக்கம் திரும்பவே இல்லை.

தேவகி சோகத்தினாய் தலைகுணிக்கு வெளியேறகிறூன்.]



மறுநாள்.

மாலை.

முதலாளி புருஷோத்தமருக்குப் பாராட்டு
விழா. இனிய விருந்துகள் முடிந்த பிறகு,
பேச்சும் முடிகிற வேளை.

பெரிய மனிதர்கள் கூடியிருக்கிறார்கள்.

இருவர்: என்ன இருந்தாலும் நம்ம இவாள் பெருந்தன்
மையே தனி.

2-வது: பின்னே! ஜம்பதினுயிரம் ரூபாய் தாராளமாக
நிதிக்குக் கொடுக்கிறதுன்னு சம்மாவா?

3-வது: நாட்டு மக்களின் உடலினை உறுதி செய்ய விளை
யாட்டுப் பயிற்சி எவ்வளவு முக்கியம், அதுக்கு
மைதானங்கள், பயிற்சிக் கூடங்கள் எல்லாம்
அமைக்க பணம் நிகழயச் செலவாகுமில்லையா!

முதல்வர்: நம்ம முதலாளிவாள் பெருமைகளைப் பற்றி எவ்
வளவு புகழ்ந்தாலும் தகும்.

[தாமோதரன், புஷ்பா, கங்கன் வருகை.]

4-வது: ஏய், இவ்வை யாரு உள்ளே விட்டது?

4-வது: இந்த அடிகான குட்டியை எங்கே பிடிச்சான்?

தாமோ: தனவான்களோ! ஊர்ப் பெரியார்களோ! முத
லாளி புருஷோத்தமரின் குணுதிசயங்களைப் பற்றி
இனிக்கப் பேசி மகிழ்ந்து விட்டார்கள். அவரே
பணம் செலவு செய்து, பாராட்டுக் கூட்டத்துக்கு
ஏற்பாடு பண்ணி, இவிப்பும் காரமூம் ஜஸ்க்ரீமும்
காப்பியும் சப்ளை செய்யும்பொழுது, அவரைப்
பற்றி கசப்பாகவா பேசப் போகிறீர்கள்?

புரு: போடா வெளியே! அயோக்கிய நாயே!

தாமோ: எனது சயநலம் கருதி நான் இங்கு வரவில்லை.
இவராலும், இவர் மகன் மகாஶாஜனாலும் துரோக
மும் அநிதியும் இழைக்கப்பட்ட இந்த அபலைப்
பெண்ணின் வாழ்வைப் பற்றி

புரு: கயவன்! காலிப் பயல்! தறுதலை...எஃ போலீ
சக்கு ஆளனுப்பு....

தாமோ: அஹஹ, கயவன்! யாரய்யா கயவன்? இந்த
அபலைப் பெண் புஷ்பா பதில் சொல்வாள்.
கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, காதல்
பேசி அவளைக் கெடுத்துப் பின் அவள் கருவற்
ரூள் என அறிந்ததும் கைவிட்டு நழுவிய முதலாளி
மகன் மகாராஜன் கயவனு? இவ்வளவு வயதாகியும்
காமவெறி தனியாது, கட்டிளம் பெண்களைக்
கட்டியணைக்க ஆசைகொண்டு, சுப்புத்தாயின்
துணை கொண்டு அர்த்தராத்திரியிலே அபலைப்
பெண்களை அந்தப்புரத்துக்கு வரவழைக்கிற முத
லாளி கயவனு? மகன் மணம் புரிவதாக வாக்க
னித்துக் காதலித்த பெண் புஷ்பாவைத் தன்
காமத்துக்கு பலியாக்கத் துடித்த இந்த புருஷோத்
தமர் கயவனு? நான் கயவனு?

பலர்: வெட்கம் வெட்கம்!

புருஷோ: பொய்!

தாமோ: எதய்யா பொய்?

புஷ்பா: எது பொய்?

'எது பொய்' என்று கூவியபடி தேவகி
தோன்றுகிறார்.

எல்லோரும் திகைப்படைகிறார்கள்.

தேவகி: எது அப்பா பொய்? அவர் சொன்ன அத்தனை
உண்மைகளும் பொய் என்று கூறும் உங்களைக்
கயவன் என்று சொல்லாமல் எப்படி அழைக்க?

தாமோ: கேளுங்கள், கேளுங்கள்!

புஷ்பா: தேவகி! (அவளை அண்புடன் அழைத்து ஆளிக்
கணம் செய்து கொள்கிறார்கள்.)

தாமோ: அருமை மகளே வெறுத்தாதுதுக்கும்படி
இறுமைகள் புரியும் முதலாளி பணத்தின் ஒளி

யால் ஊரை மயக்கிவிட முடிகிறது இன்றைய சமுதாயத்திலே!

பேரியவர் ஒருவர்: தம்பி மகாராஜா, ஏன்பா மெளனம் சாதிக்கிறோம்? என்ன நடந்தது?

மகாராஜன்: எல்லாம் உண்மைதான்.

பேரியவர்: அவனை ஏன் கல்யாணம் செய்ய மறுத்தாய்ப்?

மகா: தந்தைக்கு அஞ்சித்தான்.

புஷ்பா: வெட்கம், வெட்கம்!

பேரியவர்: நீ சம்மா மிரம்மா....மகாராஜா, இவ்வளவு தூரம் வளரவிடலாமா? தந்தைக்கு அஞ்சுகிற நீ சல்யாணம் செய்து கொள்வதாக உறுதி கூறி, கன்னிப்பெண்ணைக் காதலித்துக் கெடுத்தது அறி வள்ள செயலா?

தாமோ: முதல்ரக அயோக்கியத்தனம். அறி யாப் பெண்தானே! வாதாட வழி ஏது? வழக்கு மன்றம் ஏற வகை ஏது? பணக்காரர் மகன் பணக்காரர்கள் விளையாடலுக்கு உள்ளாகிப் பின் வீசி ஏறியப்பட வேண்டிய பொம்மகள் தானே அறியாப் பெண்கள் என்ற எண்ணம் போலும்!

பேரியவர்: உன் தந்தை அனுமதித்தால், இனி அவனை மனம் செய்து கொள்வாயா?

புஷ்பா: இந்த அயோக்கியனை நான் வெறுக்கிறேன். இக் கயவர்கள் வீட்டிலே அடியெடுத்து வைக்க விரும்புவில்லை. நான்.

பேரியவர்: அம்மா, உனக்கு இழைக்கப்பட்ட துரோகம் கொடியது தான். அவர்கள் இழைத்த அநீதிக்கு அவர்கள் பரிகாரம் செய்ய மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். நீ விரும்புகிற பணம் எவ்வளவோ அதைப்பெற்றுத் தரும்பொருப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அம்மா, தேவகி! உன் மெய்த்துணிவையும் பாராட்டுகிறேன்.

தாமோ: பிற வெற்றி தோல்விகளைப் பற்றி எங்களுக்குச் சுலபமில்லை. பெரியமனிதர்கள் என்று வெளிக்கம் போட்டு வாழ்ந்து, சமுதாயத்தின் தலைவிதியை நிரணயிக்க முன் வந்து விடுகிற எத்தார்களின் உண்மைத்தன்மை அம்பலமாகிறதே இதுவே எங்களுக்குப் பெரிய வெற்றி.

[சுந்தரனுர் வேகமாக வருகிறார்.]

சுந்த: மகாராஜன்! அக்கிரமம், அனியாயம்! கலைக்கழகத்திலே சில அயோக்கியர்கள் புகுந்து விட்டார்கள். அங்கேயே அவர்கள் குடியிருக்கப் போகிறார்களாம்!

[முதலாளி வீட்டுவேலைக்காரன் ஒடிவருகிறான்.]

வேலைக்காரன்: எஜமான், எஜமான்! கொள்ளைக்காரர்கள்! ஒவ்வொரு அறையிலும் புகுந்து விட்டார்கள். தங்க வீடில்லை, இங்கு தங்குவோம் என்கிறார்கள்.

தாமோ: அஹ் ஹஹ்...ஹா! வெற்றி! வெற்றி!

புருஷா: போலீஸ் என்ன தாங்குகிறதா?

[இன்னும் சில ஆட்கள் வருகிறார்கள்.]

தாமோ: அஹ் ஹஹ் ஹஹா! வெற்றி! வெற்றி!

ஆட்கள்: எஜமான்! ஊரிலேயுள்ள பங்களாக்கள் தோறும் பிச்சைக்காரர்கள், தொழிலாளிகள் குடியேறி விட்டார்கள், ‘உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம்—தேவை! எங்களுக்குத் தேவை!’ என்கிறார்கள்.

தாமோ: வெற்றி! வெற்றி!

புருஷா: அக்கிரமம்!

தாமோ: எது? எண்ணற்ற மக்கள் தங்க வீடில்லாமல் பேவ்மெண்டிலும், கட்டாங் தரையிலும், பண்ணிக் குச்சகள் போன்ற சிறு குடிசைகளிலும் கிடந்து உழல்கிறார்கள். அதே வேளையிலே, பெரிய பெரிய பங்களாக்கள்! புழங்க நபரில்லாமல் வெறிக்

சோடிக் கிடக்கும் விஸ்தார பவனங்கள்! வெளவால்களும் ஆந்தைகளும் வந்தடைய நின்று உயர்ந்து நிற்கும் கோயில்கள்! தேவையுள்ளவர்களுக்கு இல்லாமல் இவை வீணாகக் கிடப்பானேன்? விழிப்புறுகிறார்கள் மக்கள்.

ஒருவன்: போலீஸ் வந்துவிட்டது.

(போலீஸ்காரர்கள் வருகை.)

புருஷோ: அப்பாடா! இப்பவாவது வந்தார்களே!....இந்த வெறியனைப் பிடித்துச் செல்லுங்கள்.

[தாமோதரனையும், கந்தனையும் ‘அரெஷ்ட்’ செய்கிறார்கள்.]

அதிகாரி: எல்லாரையும் ஒடுக்கி விடலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

[அவரை புகுஷோத்தமர் தனியாக அவழுத தச் செல்கிறார்.]

புருஷோ: இந்தப் பயலை அடியோடு ஒழிச்சக் கட்டிப் பிடுங்க பப்ளிக் டிரயல், விசாரணை கிசாரணை விடு அநாவசியபா விளம்பரப்படுத்த வேண்டாம்.

அதிகாரி: ஆமாமா. வீண் கலாட்டா பிறக்கும் அப்புறம்.

புருஷோ: அது தான் நானும் சொல்லுமேன்!



காட்சி 24

அந்தாங்க விசாரணை அறை.

நீதிபதிகள் மூன்று பேர் காட்சியளிக்கிறார்கள். மேஜை மீது காகிதங்கள், கட்டுகள் எல்லாம் கணப்படுகின்றன. போலீஸ் அதிகாரியும் உட்கார்க்கிருக்கிறார். இரண்டு போலீஸ்காரர்கள் நிற்கிறார்கள்.

தாமோதரன் விலங்கு மாட்டப்பெற்று நிற்கிறான்..

தாமோ: அநாவசியமாக இந்தக் கண் துடைப்பு விசாரணை தான் எதற்கு? தீர்ப்பு இதுதான் என்று

முன்பே முடிவு செய்திருப்பிரகளே. அதைச் சொல்லி விடுக்கள்.

கிதிபதி: (படிக்கிறார்) சிபாப விரோதம், சமூக தர்ம விரோதம், கட்டுப்பாடுகள் சட்டம் முதலிய எல்லாவற்றுக்கும் விரோதமான காரியங்களைச் செய்தும், பிறரைச் செய்யும்படி தூண்டியும் வகுக்கிறோம். சமூகப் பிரஜைகளின் அமைதி யான வாழ்வைச் சீர்க்குலைக்கும்படியான எண்ணான களைப் பிரசாரம் செய்தும், செயல் புரிந்தும், பிறரை அவ்விதம் செய்யும்படி தூண்டியும் வங்கித்திருக்கிறோம். சதிச்செயல்களில் ஈடுபட்டு மக்களை புரட்சிக்குத் தூண்டி வங்கித்திருக்கிறோம். நீ குற்ற வாளி. உன்னை இப்படி விட்டு வைப்பது சட்ட விரோதமாகும். சமுதாயத்தையே கெடுத்து, நாட்டு நிலைமையை மோசமாக்கி விடுவாய். ஆகவே உனக்கு மரண தண்டனை விதிக்கிறோம்.

தாமோதரன்: தெரிந்த தீர்ப்புத் தானே! நீதி தேவதை மூடிய கண்களுடன் சித்தரிக்கப்படுவது வழக்கம். நியாயத் தொழில் புரிய வந்த நிங்களும் விழிப்புக்குக் குருடர்கள் என்பது தான் என் கருத்து. என் சதிச் செயல்களிலோ, பிறர் உயிருங்கு உலை வைக்கும் வெறிச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை. மக்களைச் சிந்திக்கத் தூண்டினேன் மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் வாழ வசதிகள் பெறவேண்டும்; அதற்கு மக்கள் விழிப்புற வேண்டுமென்றும் சொன்னேன். சிந்திக்க மறுக்கிறவர்களும், அறிவுக்குத் திரை போடுகிறவர்களும் உயர்நிலை பெற்றுள்ள சமூகத்திலே, சிந்தனை யாளன் பைத்திபக்காரன் தான். உண்மையைப் போற்றுகிறவன் தவறு செய்பவனே. என் குற்ற வாளி தான்.

[கிதிபதி சைகை செய்கிறார். போல்ஸ்காரர் கள் அவளை அழைத்துச் சொல்கிறார்கள்.]



இரவு.

சிறையில் ஒரு அறை.

கைதி தாமோதரன் அறையினுள் அங்குமிக்
கும் அலைகிருன்...

கம்பியைப் பிடித்து நின்று, யோசனையில்
மூழ்கி விடுகிறுன்...

தாஞ்சவே...

தாமோ: இன்னும் விடியவில்லை! இரவு சென்று பகல்
வந்து விடும் என்று கூறி உதயம் பிறக்கும். ஆயி
னும் காலவெளி யிலே, உகைப் பாழிலே, உயிர்க்
குல உயர்வுக்கு உறுதி கூறும் விடிவு பிறக்க
வில்லை விடியுமா?...விடியுமா?...சிந்தனை முன்பும்
கேட்டது இன்னும் கேட்கிறது. இனியும் கேட்கும்...என்று விடியும்? விடியுமா?...

சிறைக்காவலராளனும்: ஜவான்கள் இருவரும்
அருகின்றனர்.

ஒருவன்: என்னப்பா புலம்புதே?

மற்றவன்: விடியுமான்னு கவலைப்படுகிறுக்கு ஜீயா!

முதல்: விடியும், விடியுமா? ஆனால் அதுக்கு முன்னுலே
உன் உயிரு முடிஞ்சபோம். கவலைப்படாதே
வெளியே வா.

கதவைத் திறந்து வெளியே இழுக்கிறார்கள்
அவனை.

தாமோ: என் உயிர் மட்டுமதானு! இன்னும் எத்தனை
பேரின் சிந்தனை ‘விடியுமா?’ என்று கேட்குமோ!
எத்தனை பேர் இருளோடு இருளாக மறைவார்களோ!

முதல்வன்: என்ன மோ உளர்றுன்!

2-வது: பைத்தியம் பிடிச்சிருக்கும்.

தாமோ: (சேசாகச் சிரித்து) ஆமாம். என்னைப் போன்ற பைத்தியக்காரர்கள் என்றும் இருக்கத்தான் செய்வார்கள்.

[எங்கோ கோழி சுவும் கூல் கேட்கிறது.]

தாமோ: விடிய அறிகுறிகள் தோன்றுகின்றன என்ற நம்பிக்கைபுடன் தான் அறிவு வாழ்கிறது.

[எங்கோ எவ்வேணுதுகிற வைகறைச் சங்கின் ஒலி கேட்கிறது.]

தாமோ: சதா சிந்தனைக்கு வேலைகொடுத்துக் கொண்டிருப்பவர்கள்—என்னைப் போன்ற சோம்பேறிகள்—‘விடிகிற போது விடியட்டுமே, நாட் சும்மா சங்கை ஊதி வைப்போமே!’ என்று ஒலிபரப்பு வார்கள்.

முதல் ஐவாண்: ஐயாவுக்கு ரொம்ப முற்றிப் போயிட்டுது போசிருக்கு!

2-வது: எது, ஞானமா?

முதல்: பைத்தியம் தான்!

தாமோ: இன்று நான் பைத்தியம் தான். வருங்காலத் தில் என்னைப் பற்றிய கருத்துமாறினாலும் மாறும். ‘வானத்து அமரன் வந்தான் கான்; வந்தது போல் போனுன் கான்’ என்று வாழ்த்துப் பாடினாலும் பாடுவார்கள்!

முதல்: உம் உம், கேரமாகுது. விடியும் முன் வேலை முடியலுமே. போவோம்.

அவனை எடுவில் விட்டு, அழைத்துச் சொல்கிறார்கள்.



காட்சி 26

ஆச்சிரம் போல் ஒரு இடம். அழு, அமைதி, பனிதம் அதன் சிறைவுகள். அதன் பெயர் ‘விடுவென்னி’ என்று கறித் திகழி நீது ஒரு போர்டு.

ஒரு பக்கத்தில் தாமோதரனின் படம் மாட்டப்பட்டுள்ளது.

தேவகியும் புஷ்பாவும் எதிர் எதிராக அமர்த்து, மூயாலை கட்டிக் கொண்மருக்கிறார்கள்.

புஷ்பா: (சிரித்துக்கொண்டு) நீ தான் உண்மையான தியாகி. ராஜாத்தி மாதிரி வாழ்லாம். சொத்து, சூம் அனைத்தையும் உதறி விட்டு, அநானைதப் பின்னோக்கே வளர்க்க வருகிறேன்னு என் கூட வந்து விட்டாயே.

தேவகி: நீ கஷ்டப்படுகிற போது, என்ன சுகமாக வாழ முடியுமா? எனக்கு மனசதான் வருமா?

[கந்தனின் தாய் வருகிறான்.]

கிழவி: என்னம்மா செய்கிறீங்க?

தேவகி: பார்க்கப் போனால் இந்த அம்மாவுக்குத் தான் ரொம்பக் கஷ்டம். வயச் காலத்திலே மகனை ஜெஹிலுக்கு அனுப்பிவிட்டு...

கிழவி: உம்....எழு வருஷம் கழிச்ச அவன் வருவானும். அதுக்குள்ளே யாரு யாருக்கு எப்படி எப்படியே என்னம்மா செய்தது? மனிசாளரப் பொறுத் தாச்சன்னா, கயிட்டப் படாமத் திருமா?...அந்தப் பின்னோயாண்டானைச் சொல்லு... சாக வேண்டிய வயசா அவனுக்கு!

புஷ்பா: அவர் அதிமனிதர்! வீரத் தியாகி... என்ன தேவகி, சிரிக்கிறே?

தேவகி: இல்லை, தாமோதரன் இங்கே இருந்தால் சொல்லுவார்—பார் தான் தியாகியில்லை? வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கை அனலால் தகிக்கப்படும் நிலையில் உள்ள எல்லோருமே தியாகிகள் தான் என்பார்... உம், எழுந்திருமாலையைச் சாத்தி விடலாம்.

ஆனால்சொரு. நனியைப் பிடித்து எடுத்துச் சென்ற தாமோதரன் படத்துக்கு யாலை அணிகிறார்கள்.

வெளியே யிருந்து பல குழங்கைத்தகள்— அழகாகவும் சுத்தமாகவும் விளங்கும் ஆண்களும் பெண்களும்—‘அக்கா, அக்கா’ என்று கூவிக் கொண்டு ஓடி வந்து, அவர்களைச் சூழ்ந்து கொள்ள, அவர்கள் சிரிக்கி ஜர்கள்.

உடந்தது



எல்லா குதேசமித்திரன் புக் ஸ்டால்களிலும் கிடைக்கும்

விடியுமா?	வல்லிக்கண்ணன்	எழுதியது	1	0	0
இரண்டு குதைகள் (ரஷ்பக்குதைகள்)					
தமிழருக்கம்; அசோகன்			0	8	0
இள்பநாட்கள் சுதர்சன்	எழுதியது		0	6	0
பல்லூருஞ்சிநம் ஆசிரியர்; எஸ். எம். சந்தானம்			0	12	0